


# ரக்ரு

September 1991

2:1

P'RAYA  
87 RUE DE COLOMBES  
92000 ASNIERES SUR  
SEINE - FRANCE



கவிதைநூல் விமர்சனம்

இவி ஒரு வைக்கறை  
தொடர்க்கை  
பக்கத்து வீடு

சிறுக்கை

ஜம்பது பிடாஸர்

பெண்ணே

சோலியத் யூனியனில் சோசலிசம்  
ஒரு தோல்விதான்;  
ஆனால் முடிவுல்ல

எழும் - இலங்கை - இந்தியா

பழைய பாத்திரங்களின்  
புதிய நாடகம்

இந்த இதழ் சிறப்புக் கட்டுரை

மௌ. சித்திரலேகா

**தமிழ்லக்கிய முழு  
பெண்களும்**

தமிழகத் தேசிய ஆவணச் சுவாரகள்

# யாரிக்கெடுத்துறவும்போம்?



தினசரி நூறு, இருநூறு என்று மரணங்கள் எமது தேசத்தில் சம்பவிக்கும் இந்த நேரத்திலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப் பட்ட இந்தப் பழைப் பிரசையை நினைவு கூர்வதைத் தவிர்க்க முடியாதிருக்கிறது. ஏனெனில் இவர்

இறந்தது எதிரிகளால் அல்ல; எங்களால் என்பது ஒரு கொடுரமான வித்தியாசம்!

இவர் வெளிநாடுகளில், 'கதகதப்பான்' மெத்தைக்குள் இருந்தபடி தொலைக் காட்சியில் எங்கள் பிரக்கிளன்களைப் பார்த்து 'அனுதாபப்பட்டு விட்டு தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். 'இல்லை என்மன்றில் என்மக்களுக்காக வாழுவேன்' என்ற இவரது பிடிவாதமான தேச விசவாசம் தான் இவரது முடிவிற்குக்காரணமாயிற்று.

'ஒங்கி மேசையில் குத்தி' ஆவேசமாக அரசியல் பேசும் வெளிநாட்டுத் தமிழ் மேதைகளில் எத்தனை பேர் தங்கள் வெளிநாட்டு வசதிகளைத் துறந்து விட்டு நமது வரண்ட மன்னுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள்? இரண்டொருவர் தான் அழர்வமாக துணிகிறார்கள். இந்த

ஒரு காரணத்துக்காக வாவது இந்த ராஜனி 'மன்னிக்கப் பட்டிருக்கலாம்'!

மன்வனமில்லாத எமது தேசத்திற்கு மனித வனம்தான் ஒரேயியாக நம்பிக்கை. இந்த நம்பிக்கைகளை "காலில் இடறியது", "தலையில் இடுத்தது" என்ற காரணங்களுக்காக தகர்த்துக் கொண்டே போவோமானால் கடைசியில் எமது தேசத்தில் மிகுஞ்சப்போவது எதிரிகளும், துபுப்பிடுத்துப் போன துப்பாக்கிகளும் மட்டும் தான்!

இந்த ராஜனி என்ற சமூத்துப் பிரசை கொல்லல்ப் பட்ட போது கூடவே இவர் உதவாக்கி மிகுஞ்சப்போவது ஆயிரக் கணக்கான சமூத்து மகுத்தவு திட்டங்களும், அவர்கள் காப்பாற்றி மிகுஞ்சப்போவது இலட்சக்கணக்கான சமூத்துப் பிரசைகளும் கொல்லல்ப் பட்டனர் என்பது உணர்ப்படவே முடியாததா?

## பார்த்திபன்



**அவளைக் கண்டேன்.**

**கட்டைக்கரிய கூந்தல்.**

**வட்டக்கருவிழியா என்று சொல்ல  
முடியாதபடிக்கு முதுகு காட்டிக்  
கொண்டிருந்தாள்.**

**அரைக்கை போன்ற வெயில்கால  
உடைகளில் என்னைப் போலவே  
மாறிறம்! சில விளக்கமில்லாததுகள்  
கறுப்பு என்று என்னைச் சொல்வதை  
காதில் வாங்குவதில்லை.**

**அவளைச் சுற்றி போக இளசுகள்.**

**மாணவர்கள் என்பதை**

**அலட்சியமாகத் தெருவில்  
போடப்பட்டிருந்த பாரிய**

பைகள் காட்டின். இரண்டுமுன்று  
இக்கெட்டப்பற்ற, சிலது ஒடிப் பிடித்து  
விளையாட (பெரிய பிள்ளைகள்  
விளையாட்டு), ஆங்காங்கே ஒன்றை  
யொன்று அணைத்து உதடுகளால்  
காதவித்துக் கொண்டிருந்தார்கள்.  
இவள் ஒருவள்தான் மாநிறமும்,  
கறுப்புக் கூந்தலும். ஆனால்  
எல்லோருடனும் சகஜமாயிருந்தாள்.  
என்ன கடைக்கிறான் என்பதைத்தார்  
ன் என்னால் கேட்க முடியவில்லை.  
தூராம்.

**யார் அவள்?**

ஆ சியாவாகத்தானிருக்கும்!  
இலங்கையோ? இந்தியாவோ??

## சிறுக்கை

இலங்கையாகத்தான் இருக்கும்!!  
 தமிழோ? சிங்களமோ??  
 தமிழாய்தானிருக்கும்!!!  
 ஒடிப்போய் கட்டிப்பிடிச்சுக்  
 கொஞ்சவுமோ? சாத்துத்தான் விழும்.  
 என்னுடைய கஸ்டம் எனக்குத்தானே  
 தெரியும். வந்து முன்று மாதமாக  
 ஒரு தமிழரையும் காணாத எனக்கு  
 இன்று முதல் முதலாய் ஒரு தமிழை  
 அதுவும் ஒரு தமிழ் பெட்டையைக்  
 கண்டால் எப்பிடியிருக்கும்! காய்ந்த  
 மாடும் கம்பும் மாதிரி.  
 எப்பிடி அவள் தமிழ் பெண்தான்  
 என்று முடிவு கட்ட முடிந்தது? ஏதோ  
 உள்ளுணர்வு. அவள் தமிழ்  
 பெண்ணாய் இருக்க வேண்டுமென்ற  
 என் ஆசை.  
 அவள் திரும்பினாள்..  
 இலங்கை முகம்தான். ஆனால்  
 தமிழோ, சிங்களமோ என்று  
 சொல்லவியலாத குழப்பமான  
 கல்வை. அநேகமாகத் தமிழ்  
 பெண்தான். வடிவயாயிருந்தாள். தமிழ்  
 பாரம்பரியம் எதுவுமில்லாமல் டொக்  
 ஸ்ரைலில்..  
 கிட்டே போய் கடைப்போமோ?  
 ஆளையே தெரியாது.  
 டொக்காருடன் நிக்கிறாள். நான்  
 போய் கடைக்கிறது பிடிக்குமோ  
 தெரியாது.  
 அவனுக்குத் தெரியத்தக்கதாய்  
 நின்று பார்ப்போம். கண்டு, கடைக்க  
 வருகிறாளா என்று பார்க்கலாம்.  
 கொஞ்சம் அண்மையாக நடந்தேன்.  
 கவனித்தேன். அவள் பார்க்கவில்லை.  
 இன்னும் கிட்டப் போனபோது, பஸ்  
 வர அவள் ஏறிப்போய்விட்டாள்.  
 ஏமாற்றம். சீ.. இனி எப்பிடி அவளைச்  
 சந்திப்பது? இவ்வளவு நாளாய்  
 அலைநதுவிட்டு இப்போது கிடைத்த  
 ஒருத்தியையும் விடடிட்டு  
 நிக்கிறேனே! சலித்துப் போய்  
 அதற்குமேல் அங்கு நிற்க  
 மனில்லாமல் அறைக்கு  
 வந்துவிட்டேன்.

தபாற் பெட்டு காவி.  
 பாஸ்கானிடமிருந்து இன்றும்  
 கடிதமில்லை. ஆஸ்பததிரியை விட்டு  
 இன்னும் வெளியேறவில்லைப்  
 போலும்.  
 ஜேர்மனி வந்து முன்றாவது மாதம்.  
 ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம்  
 திடுதிப்பென்று நடந்து முடிந்து  
 விட்டது. பிராங்போட்டில் வந்திருங்கினால் கள்ளனைப் பிடித்த  
 மாதிரிக் கொண்டு போய், கேள்விகள்  
 கேட்டு கையடையாளம் பதிந்து,  
 முகத்தையும் பல கோணங்களில்  
 பதிந்து, ஒரு முகாயில் கொண்டு  
 போய்விட்டு, பின்னர் இந்த  
 நகரத்திற்கு அனுப்பி... பதினெண்து  
 நாட்களாகி விட்டன. எந்தத்  
 தமிழரையும் காணமுடியவில்லை.  
 இருக்கும் கட்டிடத்திலும் பெணாள், வைப்பிரியா, ரோமா, போலந்து..  
 குடும்பமாயும், தனியாயும்.  
 ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாசை,  
 சமயம், பழக்கம், எல்லாம் சாம்பாராய்  
 கலந்து தவிர்க்கவியலாத 'யாதும்  
 ஊரே யாவரும் கேள்ர்'. அவ்வப்போது  
 சன்னடையும், சமாதானமும்.  
 ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு  
 பிரச்சனை. புரிந்து கொள்ளும்  
 அளவிற்கு இன்னும் மனம் விடவில்லை. ஆங்கிலம் எல்லோருக்கும்  
 அப்பிடி இப்பிடித்தான்.  
 விட்டுக்கு கடிதம் எழுதலாமா?  
 எல்லாம் கொட்டியாயிற்று. புதிசாய்  
 எதுவுமில்லை. பசித்தது.  
 சமையலறைக்கு வந்தால், இருந்த  
 நிலைமையைப் பார்த்ததுமே பசி  
 போய்விட்டது. ஊர்க் சாப்பாட்டுக்  
 கடையின் பின்பக்கம்தான்! யாரும்  
 பெரிய மனது பண்ணி கக்கூசக்கு  
 மட்டும் இருக்கவில்லை. தேத்தண்ணி  
 போட்டுக் குடித்துவிட்டு வந்து  
 படுத்தேன்.  
 மறுநாள் சாமான் வாங்கப் போகும்  
 போதுதான் அவள் ஞாபகம் வந்தது.

## சிறுகதை

இன்றும் அதே இடத்தில் காணலாமோ? போனேன்.

அதே பஸ்ராண்ட். அவனும் பட்டாளங்களுடன் நிற்கிறார். இன்று வேறு உடுப்பு. எனதுபோட்டாலும் பாவி அழகாய்தானிருக்கிறார்.

ஒரு ஆச்சரியத்தை கவனித்தேன். ஆன் நன்பர்களுடனும் தொட்டு, மூட்டு, நெருக்கமாகக் கதைத்துக் கொண்டிருந்தாள். பரவாயில்லையே!

ஜேர்மனிக்கு வந்து முன்னேறித் தானிருக்கிறான். அல்லது இங்கேயே பிறந்து வளர்ந்தவளோ? வயது பதினெட்டுக்குள்தான்.

பெரும்பாலான தமிழர்கள் என்பத்திமுன்றுக்குப் பிறகுதானே வந்தார்கள். ஆனபடியால் ஶிலோனிலைதான் பிறந்திருக்கிறார். தமிழ் பண்பாட்டு மொட்டாக்குகளை கழுட்டுறளவுக்கு, டொக் நாகர்கங்களை ஏற்கிற அளவிற்கு ஆளிட்ட மனத்தைதரியம் இருக்கு. நலவ விசயம் தான். தாய், தகப்பனும் தாராளவாதிகளாக இருக்கக் கூடும்! சடக்கென்று பொறி தட்டியது. தாய், தகப்பன்! அப்பிடியென்றால் ஒரு தமிழ்க் குடும்பம் இங்கே இருக்க வேண்டுமே? கண்ணில் இதுவரை தட்டுப்படவில்லை. நான் இங்கு வந்தும் கொஞ்ச நான்தானே! முழு இடமும் இன்னும் சுத்தவில்லை. கடைகளுக்கும், நகரச்சைப்பக்கும் போய் வந்ததுடன் சரி. தாய், தகப்பன் இருக்கட்டும் இப்ப இவளோடு கதைக்க வேண்டுமே?

தன்னுடைய டொக் சிநேகிதர்களுக்கு முன்னால் என்னோட கதைக்க விரும்புவளோ?

என்னதான் இருந்தாலும் எங்கடை நாட்டு ஆள்தானேயென்று நினைக்க மாட்டாளோ?? கதைப்பதா? வேண்டாமா?? என்ன கதைப்பது?

நான் முடிவெடுப்பதற்குள் பஸ் வந்து அவள் ஏறிப்போய்விட்டாள். இன்றும் கோட்டை விட்டாச்ச. என் வெட்கமும், நானும் ஒழிக!

சாமான்களை வாங்கிக் கொண்டு திரும்பினேன். தபாற் பெட்டி காவி. பாஸ்கார்ன் எழுதவில்லை. எப்பத்தான் ஆஸ்பத்திரியையிட்டு வெளிக்கிடப் போகுதோ!

சமையலைறையைச் சுகித்து, சமையல் பண்ணி சாப்பிட்டாயிற்று. இங்கிலிஸ் நன்றாகக் கதைக்கக் கூடிய ஆபிரிக்கா ஒன்றுடன் உலகம் பற்றி தெரிந்தளவிற்கு அளவளாவி விட்டு அறைக்கு வந்தால் அலுப்பத் தட்டியது.

புத்தகங்கள் இல்லை.ரி.வி கிடையாது. ரேடியோவும் இல்லை. மனம் விட்டுக் கதைக்க எந்த இலங்கையரும் இல்லை.

ஜெயில் என்றால் விசிலடிக்க எழும்பி, எக்ஸ்ஸெஸ் செய்து, விசிலடிக்க கல்லுடைத்து, விசிலடிக்க சாப்பிட்டு, விசிலடிக்க ஒண்டுக்குப் போய்... (ஆதாரம் தமிழ்ப்படங்கள்)

இங்கு விசில ஊதவில்லை. அவ்வளவுதான். எப்பிடிக் சுத்தினாலும் சுப்பற்றை கொல்லையைத் தாண்ட முடிவில்லை.

எப்பிடியாயது நானை அவனுடன் கதைத்து, அவனையும், அவள் குடும்பத்தையும் பழக்கம் பிடித்து ... இல்லாமல் இப்பிடியே தனிமையில் இருந்தால் தலையைப் பியக்க வேண்டியதுதான்.

மறுநாள். அதே பஸ்ராண்ட். அவள். பட்டாளம். கும்மாளம். நிறைய யோசித்து, தைரியத்தை செயற்கையாக ஏற்படுத்திக் கொண்டு அவனை நெருங்கினேன். என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

## சிறுகதை

**"ஷ்லோ"** என்றேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்துப், புரியாமல் என்ன என்பதுபோல முகத்தைச் சுருக்கினாள்.

"நீங்கள் சிலான்தானே?"

தயக்கத்துடன் கேட்டேன்.

"வஸ்?" என்றாள்

பொக்கில் கேட்கிறாள். எனக்கு

ஆத்திரம். கொழுப்புத்தானே?

"நான் சிலோன்தான்" என்றேன் மறுபடியும்.

"வஸ்..." தொடர்ந்து

இஸ்புஸ்ஸென்று பொக்கிலேயே கதைத்தாள். எனக்கு ஒரு வசனமும் விளங்கவில்லை. ஆத்திரத்துடன் திரும்பி நடந்தேன். பின்னால், அவள் ஏதோ சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். அவமானம்.

தனக்கு பொக்கிநேதிர் எண்ட கொழுப்பு அவனுக்கு.

வேண்டுமென்றே பொக்கில் கதைச்சு அவமானப்படுத்திப் போட்டாள்.

அல்லது பொக்கிதேவிதிர் இருக்கும் போது என்னுடன் தமிழில் கதைப்பது சரியல்ல என்று நினைத்தானோ?

அதையாவது தமிழில்

சொல்லியிருக்கலாம் தானே. தான் பெரிய பொக்காறியென்ற நினைப்பு.

சிலவேளை தமிழ் தெரியாதோ?

இங்கேயே பிறந்து வளர்ந்த பின்னளையெண்டா சொல்லலாம்.

இவளின் வயதிற்கு இவள் இலங்கையில் தான் பிறந்திருக்க வேண்டும். ஏன் சிலவேளை என்பத்தி முன்றுக்கு முதல் வந்த குடும்பமாயுமிருக்கலாம்தானே?

எப்பிடியும் வீட்டில் தமிழ் சொல்லிக் குடுக்காமலே இருக்கப்

போகிறார்கள்? பின்னளையை நல்ல வளர்ப்புத்தான் வளர்த்திருக்கினம்.

சிலவேளை தாய், தகப்பனும் திமிர் பிடித்த ஆக்கனோ? கொழும்பில் சீவிக்கிறவைக்கு யாழ்ப்பாணம் வந்தால்தான் தமிழ் மறக்கிற மாதிரி!

ஆகக் கடைசி அவன் கதைக்காம கம்மா சிரித்தாவது இருக்கலாம்.

நான் தமிழில் கதைக்க, பொக்கில் பதில் சொல்லி அவனைப் பேருக்கு

முன்னாலும் அவமானப்படுத்திப் போட்டாளே. எங்கே போனாலும்

நாய்க்குணம் போகாது. அவனுக்குத் தெரியேல்ல தான் பொக்க

கதைத்தாலும் தன்னுடைய கறுப்பு நிறத்தை மாற்ற முடியாதென்று.

மனக்குருள் ஏரிக்கல்பட்டுக்

கொண்டே திரும்பியும் பாராமல் அறைக்கு வந்துவிட்டேன்.

பாஸ்கரானின் கடிதம் இல்லை.

படுக்கும் போதும் ஒரே யோசனை.

நாளைக்கு அவனைப் பின்

தொடர்ந்து போய், வீட்டைக்

கண்டுபிடித்து, வேறை

ககோதாரங்களைச் சந்தித்தால் என்ன?

இவள் இல்லையென்றால் இவளின்

தமக்கை, தங்கையையாவது பழக்கம் பிடிக்கலாம். பிரகு இவளைக்

கவனிக்கலாம்!

மறுநாள் பஸ்ஸில் அவனுடன் நானும் ஏற்றேன். அவள் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.

கணக்கில் எதையும் தெரிந்து

கொள்ள முடியவில்லை. பயமாக இருக்கலாம்!

நான் தன்னுடைய அப்பா, அம்மாவைச் சந்தித்து சொல்லி விடப்

போகிறேனோ என்று பயப்பிடுகிறான் போல. பயப்பிட்டுக்

இப்பவாவது வந்து கதைக்கலாம் தானே.

அவள் இறங்க நானும் இறங்கினேன். புத்தகப்பையை இறுகப் பிடித்தபடி நடந்தாள். தொடர்ந்தேன்.

அடிக்கடி திரும்பி என்னைப்

பார்த்தாள். சிரிக்க மாட்டாளா?

அந்தப் பிரதேசமே பணக்காரத் தனமாக இருந்தது. தனித்தனி வீடுகள். முன்னால் பெரிய

பூந்தோட்டங்கள். நாய்கள் உலாவின. பேன்ஸ், பி.எம்.வே.க்கன். அவள் ஒரு

வீட்டின் முன் கேற்றைத் திறந்து

## சிறுக்கை

உள்ளே போனாள். திரும்பி என்னெனப் பார்த்தாள். திரும்பவந்து சரியாகப் போடப்படாத கேர் கொழுவியைப் போட்டுவிட்டுப் போனாள்.

எனக்கு மண்ணெட்க்குள் கொதித்தது. திரும்பவும் அவ்மானம். வீட்டுக்குள் வராதேயென்கிறாள். மதியாதோர் கேற்றை திறவாதே.

திரும்பி பஸ்தரிப்புக்கு நடந்து வந்து காய்கிறேன். அழுகை வந்தது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல். சம்மா ஒரு பேச்சத் துணைக்காக அலைந்தால் இப்பிடி வெவ்வ காட்டுறாயோ? நானென்ன கற்பிக்கவா அலைக்கிறன்! பிறகேன் இவனுக்குப் பின்னால் அலைய வேண்டும் கீ... கொஞ்ச நாட்கள் அவ்மை மறந்து வேறுபக்கம் திரிந்தேன். பாஸ்கானின் கடுதம் வந்தது - அடுத்த கிழமையெலில் ஆஸபத்திரியில் துண்டு வெட்டி விடுவதாகவும், நேரில் வருவதாகவும்.

மறுபடியும் தனிமை சித்திரவதை செய்தது. அவள்தான் உடனடியாக ரூபகத்திற்கு வந்தாள். அவ்மைக் கணக்கிலெலுக்காமல், அவன் என்ன விதமாக அவ்மானப் படுத்தினாலும் பொருட்படுத்தாமல் அவள் குடும்பத்தை சந்திப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து அவனுடன் பஸ் ஏறினேன். கேள்வியுடன் என்னெனப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார். எப்பிடியும் இன்று இரண்டு லொன்று. பஸ்சிலிருந்து இறங்கி நடந்துபோகும் போதும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். கேற் வரை போய் நின்றும் பார்த்தாள்.

நான் தீர்மானகரமாய் அண்மையாகப் போனேன். டொச்சில் ஏதோ கேட்டாள். புரியவில்லை. திரும்பக் கேட்டாள்.

" உம்மடை அப்பா, அம்மாவை சந்திக்க வேணும்" என்றேன். அவள் தன்னுடைய தலையைக் கோதிக்கொண்டு யோசித்தாள். பிறகு ஆங்கிலத்தில் கேட்டாள் "நீ ஆங்கிலம் பேசுவாயா?" இப்போதுதான் என்னால் ஒத்துக் கொள்ள முடிந்தது. இவனுக்கு உண்மையில் தமிழ் தெரியாதென்று. மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு "ஓரளவு தெரியும்." "என்ன உனக்கு வேண்டும்? ஏன் என்னைத் தொடர்கிறாய்?" "நானும் இலங்கைதான். உம்மடைய குடும்பத்தைச் சந்திக்க விரும்புவிறேன்" ஒரு தமிழ் பெண் னேண்டு ஆங்கிலத்தில் கதைக்க நேர்ந்த சுடுத்தை எண்ணிச் சிரிப்பு வந்தது. அப்போதுதான் ஒரு சந்தேகம் தட்டியது. சிலவேளை இவள் சிங்களப் பெட்டையோ? அல்லது கேரளாவோ?? இவ்வளவு தூராம் வந்து இந்த முறையும் சம்மா திரும்பிப் போக முடியாது. வந்தது வந்தாயிற்று. எதற்கும் ஒரு கை பார்த்து விடுவோம். "இலங்கை..?" என்று கேட்டு நெற்றியைச் சுருக்கினாள். இலங்கை மறந்து போயிற்றா? அடிக்கச் சொல்லவாம் இவள் இலங்கைதாள். "உள்ளே வா கதைப்போம்" பின் தொடர்ந்தேன். வாசலில் அழுத்த, உள்ளே ஒவித்தது. கதவைத் திறந்தது டொச் வயோதிப மாது. நான் குழும்பி விட்டேன். என்னெனப் பார்த்து அவனும் புருவம் நெரித்தாள். அவர்கள் இருவரும் டொச்சில் கதைத்தார்கள். அவர்களின் கதையில் சிலோன் மட்டும் விளங்கியது. இப்போது அம் மாது என்னெனப் பார்த்துச் சிரித்தாள். உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் அழுத்தாள்.

## சிறுக்கை

எனக்குள் சிறிது கைதரியம் நிரம்பியது. என்னை இருந்தி தோடம்பழ யூஸ் தந்தாள். அப்போதுதான் கேட்டாள் "நீ ஏன் என்னுடைய மகளைப் பின் தொடர்ந்தாய்?" அவருடைய மகள்(!) தமிழ் பெட்டையென்று நினைத்தது முதல் தமிழ் குடும்பத்தையாவது சந்திப்போம் என்று வந்ததைச் சொன்னேன். என கற்பனை-களையும், எதிர்பார்ப்புக்களையும் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். கேலியில்லாததால் நானும் பங்கெடுத்தேன். இலங்கையில் நான் எந்தப்பகுதியென்று தாய் கேட்டாள்.சொன்னேன். தான் வடபகுதிக்கு வரவில்லை யென்றாள். வீட்டிலும் பாடசாலையிலும் குட்டுவாங்கிப் படித்த ஆங்கிலம் இப்போதுதான் கைகொடுத்து உதவியது. நீண்ட நேரம் தயங்கியிப்பின் கேட்டேன் "உங்கள் கணவர் இலங்கையரா?" அவர் பதில் சொல்லவில்லை. மகள் ஏதோ கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பாரத்து சிறேகிதமாய் சிரித்தாள். இதற்காகவே காத்திருந்தது போல் நானும் சிரித்தேன். எனக்கு நேரமிருந்தால் நாளை பகல் வரும்படி தாய் சொன்னாள். சிறிது நேரம் இருந்து என்னைப் பற்றிக் கொல்லிட்டு வந்துவிட்டேன். அறைக்கு வந்தபோது பெருமிதமாயிருந்தது. தமிழ் குடும்பத்தைத் தேடிப் போய் டொக் குடும்பத்தையே பிடித்தாயிற்று. நான் கேட்ட கேள்விக்கு தாய் ஏன் பதில் சொல்லவில்லை? ரகசியமோ? மகள் இருந்தபடியாலோ? அப்பிடியென்றால் பின்னை அப்பிடி இப்பிடிப் பிறந்ததோ? மகனுக்கு தகப்பன இலங்கையன்.

தாய்க்குப் புருசன் டொக்காரனோ? ஏன் இப்பிடியெல்லாம் யோசிக்க வேணும். நாளைக்குச் சந்திப்பதுதானே! எப்போது விடியும் என்று பார்த்து, குளித்து, நல்ல உடைகள் போட்டுக் கொண்டு போனேன். தாய் என்னை வர வேற்றாள். சாப்பாட்டு நேரம். எனக்கும் பாள்கூதித் தந்தாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அவர் இலங்கை பற்றி விசாரித்தாள். சொன்னேன். ஆவல் முழுக்க அவர் மகளைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள் என்பதிலேயே இருந்தது. பொறுமை போய்விடக் கேட்டே விட்டேன். "அவள் எங்கள் மகள்தான். ஆனால் நான் அவளைப் பிரசவம் செய்யவில்லை". கவாரஸ்யமாகக் கேட்டேன். "எங்களுக்கு நீண்ட காலமாகப் பின்னைகள் இல்லை. மருத்துவ பரிசோதனையில் எங்களுக்கு பின்னை பிறக்கும் சாத்தியம் இல்லையென்று நிருபிக்கப்பட்டு விட்டது. எனக்கும் கணவருக்கும் பின்னைகளில் பிரியம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் குழந்தைகளை வாங்கலாம் என்று வந்த செய்தி கிடைத்தது. நானும் கணவரும் இலங்கை போய் வாங்கி வந்து வளர்த்து வரும் பின்னைதான் நீ பார்த்த எனது மகள்" நான் திடுக்கிட்டுப் போயிருந்தேன். பின்னையை வாங்குவதா? காச கொடுத்தா? காசக்காக தாங்கள் பெற்ற பின்னைகளையே தாய், தகப்பன் விற்கிறார்களா? வெளிநாட்டுப் பத்திரிகைகளில் செய்தி வருகின்றனவுக்கு இந்த வியாபாரம் பிரபல்பயமாகி யிருக்கிறதா? அவள்தொடர்ந்து சொன்னாள்: ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலும், சலபமாக ஒரு

## சிறுக்கதை

குழந்தையை எங்களுடையதாக்கிக் கொள்ளக் கூடியதாயிருந்ததாலும் சில பிரச்சனைகளை நாம் முதலில் ஆலோசிக்கவில்லை. இப்போது அவை மெதுமெதுவாகப் பெரிதாகின்றன"

நான் மொமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். குழந்தை வியாபாரம் எனக்குப் புதிய செய்தி. அதிச்சி.

"இப்போது இங்கே வளர்ந்து வரும் வெளிநாட்டவர் எதிர்ப்பால் எனது மகனும் பாதிக்கப்படுகிறான். நிறுப் பாகுபாட்டை அவனும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் வெள்ளை நிறமாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் கறுப்பாக இருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறான். உண்ணைக் கந்தித்தது முதல் அவள் இன்னும் குழம்பி விட்டான். தான் அந்நியன் போலவும் சமயத்தில் அவள் உணர்கிறான். அவளிடம் நான் உண்மையைக் கூற வேண்டித்தான் வரும். எப்போது, எப்படி என்பது தான் தெரியவில்லை"

அவர் இரண்டு கண்ணாடி ரம்ராக்களில் தோட்டம் யூஸ் நிறைந்து ஒன்றை எனக்குத் தந்தார். உற்குசினேன்.

என்னால் இன்னும் பூரணமாய் நம்ப முடியவில்லை. குழந்தையை விற்கிறார்களா? சொந்தத் தாய், தகப்பனா? இருக்காது! பின்னைபிடிகாரர்கள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள் போல..

"என்னுடைய கவலை நாங்கள் அவை விலைக்கு வாங்கி வளர்த்து வரும் உண்மையை அவனுக்கு கொல்ல நேரும்போது அவள் எப்படி அதை எடுத்துக் கொள்ளப் போகிறான் என்பது பற்றியதுதான். எங்களைவிட்டு அவள்

போய்விடுவாரோ என்று பயமாக இருக்கிறது" சந்தித்த இரண்டாம் நாளே அவள் இப்படி மனம் விட்டு என்னுடன் கதைப்பது ஆச்சரியமாயிருந்தது. இப்படிக் கதைக்க அவனுக்கு யாரும் கிடைக்காமலிருந்திருக்கலாம். அல்லது மகள் பற்றிய உண்மையை வேறு ஆட்கணக்கு தெரிவிக்க விரும்பாமலிருந்திருக்கலாம். இப்போது என்னிடம் கொட்டுகிறான். அவர் உள்ளே போய் பழைய கால அல்பம் கொண்டு வந்து தந்தான். அவர்கள் இலங்கையில் நிற்கும் போது எடுத்த படங்கள். மிருகக்காட்சிச்சாலை, காலிமுககத்திடல், போரதைனப் பூங்கா.... சொந்த தாய் தகப்பன் எந்தப் படத்திலும் இல்லை. ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள்.

கடைசிப் பக்கத்தில் ஒரு பழைய பத்திரிகைத் துண்டு. அம்பது டொலர்களில் உங்களுக்கு குழந்தை என்ற தலைப்பு. உடல் ஆரோக்கியமான இலங்கைக் குழந்தைகள் என்னாயிரம் டொலர்களிலிருந்து ஐரோப்பாவில் விற்பனையாகின்றன. இக் குழந்தைகளை விற்பதற்கு தாயமார்களுக்குக் கிடைக்கும் தொகையோ அம்பது டொலர்கள் மாத்திரமே... மிகுதியை தொடர்ந்து வாசிப்பதற்குள் அவர் அதை வாங்கி விட்டார். "இது எப்படி இதற்குள் வந்தது? நான் இதை வேறு இடத்தில் ஒளித்து வைத்திருந்தேனே! யார் கண்டு பிடித்தார்கள்? மகளா?" அப்பிடியென்றால்.. அவள் தன்னை அறியத் தொடங்கி விட்டாள்..."! அவள் தடுமாறினாள். அதற்கு மேல் அங்கிருக்க எனக்கு கஸ்டமாயிருந்தது. விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டேன்.

## சிறுகதை

அமைறக்கு வந்து தனியே இருந்து யோசித்த போது ஏராளமான கேள்விகள். அந்த அம்பது டொலர் பெண் தன்னை இனி எப்படி உணர்வாள்? ஜோமன் சமூகத்துடன் இணைத்துக் கொள்வாளா? புறக்களிக்கப் பட்டால் எங்கு போவாள்? தன்னுடைய சொந்த தாய், தகப்பனை இனிச் சந்திக்கவே முடியாதா? இவருடைய சொந்தப் பெற்றோர் யார்? சிங்களமா? தமிழா? முஸ்லீமா?.. எப்பிடிக் கண்டு பிடிக்கலாம்? இதைக் கண்டு பிடித்து என்ன பிரயோசனம்? அவளை விற்றாயிற்று. பெற்றோர் யாராயிருந்தால்தான் என்ன? பெற்ற மகனை ஏன் விற்றார்கள் என்று யோசிக்கலாம். இவங்கையில் வாழ்ப்பவர்கள் பெற்ற பின்னைகளை விற்கவும், மேற்கு நாடுகளில் வாழ்ப்பவர்கள் விளம்பரங்களைப் படித்து பின்னைகளை வாங்கவும் கூடியதான் நிலைமை எப்படி உருவானது என்று பார்க்கலாம். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம் என்று கண்டு பிடிக்கலாம். எதைக் கண்டு பிடிப்பது! பாஸ்கரானுக்கு மனைவியாயிருக்க என்னை இங்கே எனது குடும்பம் அனுப்பி வைத்திருக்கிறது. ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டியின் பாஸ்கரன் எந்நேரமும் வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போகலாம். திருமணம் நடக்கும். அதன்பின் பாஸ்கரானுக்கு சமைத்துப் போட, வீட்டைக் கவனிக்க, கூட்டப்படுக்க.. என்று நேரம் போகப் போகிறது. இனி எனது விருப்பங்களில், தீர்மானங்களில் பாஸ்கரனின் ஆதிக்கம்தானே இருக்கும். வாழ்க்கையே ஒவ்வொருவரும் தங்களை வேறு யாருக்கோ அல்லது ஏதோ ஒன்றிற்கோ விற்கும்

வியாபாரமாய்தானேயிருக்கிறது. ஒன்றிலும் உண்மையில்லை. எல்லாமே பண்டமாகி.. எல்லாவற்றிற்கும் பெறுமதி குறிக்கப்பட்டு... தலைவளித்தது. சமையலறைக்குப் போய் தேந்ர் தயாரித்தேன். சமையலறை அசிங்கங்களும், நாற்றங்களும் இத்தனை நாளில் பழகிப் போய் விட்டது. இப்போது பாதிக்கவில்லை. எல்லாக் கண்றாவிகளுக்கும் பழகி சரணை போய் விட்டதால் தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில்லைப் போலும். தேந்ர் குடிக்கிறேன். நாளை பாஸ்கரன் வரலாம்.

### அச்சுப்பிழை

சக்தி யூன் தீதழில் திடம் பெற்ற கட்டுரைகளில் பின்வரும் அசுகப் பிழைகள் திடம் பெற்றுள்ளன. அவற்றின் திருத்தங்கள் வருமாறு:

**கட்டுரை:** "நமது இலக்கிய மரபும் பெண்ணாட்டமைத்தனமும்" - சிவசேகரம் (பக்கம் 18, வரி 14):

**நடரத்தியிருக்க** என்பது நடரத்திருத்திருக்க என்றும்,

**கட்டுரை:** "ஓரு கொலை- இரு தேசங்கள்" - வ.ஐ.ச. ஜெயபாலன் (பக்கம் 42, வரி 10): உன்னே மறைத்து என்பது வெறியில் காட்டி என்றும்,

**கவிஞர்:** "திருமணம்" - இளவாலை விஜயேந்திரன் (பக்கம் 36, வரி 13):

**போட்ட சாம்பிரணி ஆணாலும் என்பது போட்ட சாம்பிரணி ஆணாலும் என்றும் இருத்திருக்க வேண்டும்.**

தவறுகளுக்கு வருந்துகிறோம்.



# தோல்விதாவர்; ஆணால் முடிவுல்ல

**துர் புக்வால்**

சோவியத் பரிசோதனை இரண்டு முக்கிய அம்சங்களில் தோல்வியற்றதாகக் கூறமுடியும். முதலாவதும் முக்கியமானதும் பொருளாதாரக் காரணியாகும். நாட்டு மக்களின் தேவைகளைத் திருப்தி செய்யக் கூடிய வகையில் பொருளாதாரம் இங்கு உருவாக்கப்படவில்லை. இரண்டாவதாக அடிப்படை மனித சுதந்திரத்தை மறுக்கும் தீவிர ஜனநாயகமற்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியமையாகும்.

இராணுவ சதியின் தோல்வியின் பின், சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரான மிக்காயில் கொர்பரக்ஷன் கட்சி தற்செயலாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்தார். 1898 இல் ஸ்தாபிக்கப்பட்ட கூட்சி 1917 இல் ஆட்சிக்கு

வந்ததிலிருந்து உலகில் மிக செல்வாக்குச் செலுத்துவங்ற அரசியல் ஸ்தாபனங்களில் ஒன்றாக விளங்கியது. முதன்முதலாகச் சோசலிசுக் கொள்கைகளைப்

பிரயோகிக்க எத்தனித்த நாடு என்ற வகையில், பொதுவாக உலக மக்களால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவிதியும், சோவியத் பரிசோதனையின் தலைவிதியும், ஏறத்தான் சோசலிஸத் தத்துவத்தின் தலைவிதியாகவே கருதப்பட்டு வந்துள்ளது.

முதலாளித்துவத்தின் பிரதான எதிரியாகக் கருதப்பட்டு வந்த சோசலிசுக் கிந்தாந்தம் இன்று சோவியத் யூனியனிலேயே பெரும் அவமானத்துக்குள்ளாகி உள்ளது.

## சோவியத் யூனியனில் சோசலிஸம்

மேலெழுந்தவாரியாக நோக்குமிடத்து இந்நிலையானது முதலாளித்துவமே சமூகத்தை இயக்கவல்ல ஒரேயொரு சித்தாந்தம் என்ற முடிவுக்கு பலரை இட்டுக்கொல்லக்கூடும். ஆனால் வறுமையால் வாடுகின்ற முன்றாம் உலக நாடுகளும், முதலாம் உலகத்திற்குள்ளேயே பெருகிவரும் வறியலர்களின் எண்ணிக்கையும் முதலாளித்துவத்தின் கையாலாகாத் தனத்தை அப்பட்டமாய்க் காட்டி நிற்பதை மறந்துவிடலாகாது. இதிலிருந்து கேள்வி ஒன்று எழுகிறது.

சோவியத் பரிசோதனையின் வீழ்ச்சி பொதுவாக சோசலிசக் கருத்துக்களின் வீழ்ச்சியாகவும், முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாகவும் கருதப்படலாமா அல்லது சோசலிசக் கருத்துக்களுக்கு இதற்குப் பின்பும் ஒரு எதிர்காலம் உண்டா?

இது ஒரு பாரிய விவாதத்திற்குரிய, சிக்கலான கேள்வியாதலால் ஒரு கட்டுரையில் முழுமையாக, பதிலளிக்க முடியாது. ஆகையினால் ஏன் சோவியத் பரிசோதனை தோல்வி அடைந்ததது என்பதற்கான ஆய்வினையே இக் கட்டுரையில் முதன்மைப்படுத்த முனைகிறேன்.

என் பரிசோதனை வீழ்ச்சி அடைந்தது என விளக்கம் தருவதற்குப் பின்வரும் அம்சங்களை பார்க்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

1. மார்க்சியம் ஒரு சமூகஅமைப்பிற்கு போதுமான வழிநடத்தல்களை கொண்டிராத ஒரு சித்தாந்தம்.

2.. சோசலிசம் ஒன்றில் பொருத்தமற்ற வழியில் அல்லது

பொருத்தமற்ற இடத்தில் அல்லது பொருத்தமற்ற நோத்தில் அல்லது இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வற்றுடன் நடைமுறைப் படுத்தப்பட்டது.

3. சோசலிஸம் முன்னேற்றம் புரக்காரணிகளின் செல்வாக்கினால் தடுக்கப்பட்டது.

சோவியத் பரிசோதனை இரண்டு முக்கிய அம்சங்களில் தோல்வி யுற்றதாகக் கூறமுடியும். முதலாளவதும் முக்கியமானதும் பொருளாதாரக் காரணியாகும். நாட்டு மக்களின் தேவைகளைத் திருப்பதி செய்யக் கூடிய வகையில் பொருளாதாரம் இங்கு உருவாக்கப்படவில்லை. இரண்டாவதாக அடிப்படை மனித சுதந்திரத்தை மறுக்கும் தீவிர ஜனநாயகமற்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியமையாகும்.

மாக்சிசம் ஒரு சமூகத்தை ஒழுங்க மைக்க போதுமான நல்ல கோட்பாடல்வை எனும் முதலாளவது அம்ச விளக்கத்தினை நோக்குவோம். இது மேற்குலகில் மிகப் பிரபலமான விளக்கமாகும். மார்க்ஸ் முதலாளித்துவத்தின் தவறுகளை ஆராய்வதில்தான் மிகக் கவனமாக இருந்தார். புரட்சியின் பின் எவ்வாறு சமூகம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய அவரது விளக்கம் மிகவும் தெளிவற்ற ஒன்றாகவே இருந்தது.

நந்தைப் பொருளாதார அம்சங்களான விலை, வாடகை, வட்டி, சேமிப்பு போன்றவை சோசலிஸத்தின் கீழ் எவ்வாறு அனுகப்படவேண்டும் என்பதுபற்றி தவறான முறையிலேயே மாக்சினாலும், அக்காலத்திய பெரும்பாலான கம்யூனிஸ்ட்டுகளாலும் விளக்கப்பட்டது. சமவட்டமை

## சோவியத் யூனியனில் சோசலிஸம்

விதிகளின்படி பொருளாதாரத்தை மீளமைவு செய்யும் போது போல்சேவிக்குக்கூக்கு மிகக் குறைவான வழிகாட்டிகளை பின்பற்ற இருந்தன. பொருளாதாரத்தை ஒழுங்கமைக்க மையத் திட்டமிடல் பொருளாதாரம் சிறந்த வழியில்லை என்பதையே சோவியத் பரிசோதனை தெளிவாகக் காட்டுகிறது.

சமவட்டமைப் பொருளாதார தத்துவமேலதிக அபிவிருத்திக்கு இது ஒரு ஆரம்பப் பள்ளியாகவே அமைய வேண்டும். முதலாளித்துவத்திற்கு மாற்றான சமூக, பொருளாதார தித்தாந்தம் என்ற அடிப்படையில் சோசலிஸத்திற்கு ஒரு எதிர்காலம் இருக்கவேண்டுமானால், எவ்வாறு ஒரு சமவட்டமைப் பொருளாதாரம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக மேலும் தெளிவான எண்ணக் கருக்களை அது விருத்தி செய்ய வேண்டும்.

அடுத்ததாக சோவியத் யூனியனில் நிலவிய எதேச்காதிகாரம் பற்றிப் பார்ப்போம். சந்தேகங்களுக்கு இடமளிக்காதவாறு மாக்ஸ் தன்னை ஒரு ஜனநாயகவாதி என்றே குறிப்பிட்டார். சோவியத் யூனியனில் நடைமுறைப்படுத்தப்பட்ட எதேச்காதிகாரம் போல்சேவிக்கு களின் பிரத்தியேகக் கண்டுபிடிப்பு. ஆனால் முதலாளித்துவத்திற்காக வாதிடுவாகள் போல்சேவிக்குகள் நடைமுறைப்படுத்திய எதேச்காதி காராத்தை மாக்கியத்தின் தவிர்க்க முடியாத அம்சம் என்று திட்டமிட்டு திரிப்படுத்தினார்கள்.

இரண்டாவது அம்ச விளக்கமாக கைத்தொழில்மையப் படுத்தப்படாத ரவுயா போன்ற நாட்டில் சோசலிஸத்தை நடைமுறைப் படுத்தல் பற்றியது. சோசலிஸப் புரட்சியானது கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட மேற்கு நாடுகளில்

உருவாகவேண்டும் என மாக்ஸ் தெளிவாகக் கூறிறார். ரவுயாவின் சனத் தொடைகயில் 80% ஆணோர் விவசாயிகளாவார். ரவுயாவில் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது மாக்ஸ் கூறியதற்கு நேரேதிரான தாகும். போல்சேவிக்குகள் நிச்சயமாக இதனை அறிந்தே இருந்தார்கள். ஆனால் அவர்கள் மேற்குலகில் புரட்சிக் கவாலையை உருவாக்கக் கூடிய ஒரு தீப் பொறியாகவே ரவுயப்புரட்சியைக் கருதார்கள். அக்காலத்தில் பலம் வாய்ந்த புரட்சிகரச் சக்திகள் மேற்குநாடுகளில், குறிப்பாக ஜேர்மனியில், இங்கிலாந்தில் வழுவடைந்திருந்தன. அதனால் வெகுவிழாவில் மேற்குலகில் பலநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைகளையை ரவுயப் புரட்சி முன் ணோடிகள் கொண்டிருந்தார்கள். இவர்களின் இந்த அதீத நம்பிக்கை, எதிர்பார்த்தபடி மேற்குலகில் புரட்சி ஏற்படாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இவர்களைச் சிந்திக்கவிடவில்லை. போல்சேவிக்குகளின் கனவுகள் பலிக்காமல் போன்டோடு மட்டுமல்லாமல், இவர்கள் புரட்சி வெடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நாடுகளே இவர்களின் பகையாளியாகிப்போயின.

சோவியத் யூனியனின் ஐனநாயக அழிப்புப் பற்றி குறிப்பிடும்போது உள் நாட்டு யுத்தம், பட்டினி, சிலைக்கப்பட பொருளாதாரம், வெளிநாட்டுப் படையெடுப்புகள், பொருளாதாரப் பகிள்கரிப்புகள் என்று நித்திய துயரங்களினுடோக நகர்ந்த அதன் எழுபதாண்டுகால வரலாற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டேயாக வேண்டும். ஆனால் போல்சேவிக்குள் எழுத்து சுதந்திராம்,

## சோவியத் யூனியனில் சோசலிஸம்

பேச்சுக் கதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளின் பெறுமதிகளைப் புரிந்து கொண்டவர்களாகக் காணப்படவில்லை. சோவியத் யூனியனின் எதேச்சாதிகாரமானது பலரும் இன்று கருதுவதைப் போல ஸ்டாலினின் தயாரிப்பல். அரசியல் கதந்திரம் இல்லாமை ஆரம்ப முதலே அம்முறையின் ஒர் அம்சமாக இருந்தது. அதுவே சோவியத் யூனியனின் தோல்விக்கு காரணமும் ஆகியது. எனவே சோசலிஸத்திற்கு எதிரான சக்திகளுக்கு சாதகமாக அமைந்தாலும் கூட சோசலிஸ இயக்கமானது எதிர்காலத்தில் ஜன நாயகத்திற்கு பலமான அர்ப்பணிப்புக்களை செய்தாக வேண்டும்.

ஒன் நாட்டு யுத்தத்தின்பின் புதிய பொருளாதாரக் கொள்கை 1921 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு வகையில் கட்டுப்புகூத்தப்பட்ட முதலாளித்துவக் கொள்கை போன்றது. வெளின் புதிய பொருளாதாரக் கொள்கையானது ஒரு தலைமுறைக்கு நீடிக்கும் என ஏதிர்பார்த்தார். ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டது. அதற்கான காரணங்களை இங்கு விபரிப்பது பொருத்தமல்ல. எது முக்கியமெனில் புதிய பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டதும், கூட்டுப்பள்ளை முறையும், கைத்தொழில் வளர்க்கிக்கான உந்தலும் பொருளாதாரத்திற்கு ஒரு வடிவமைப்பைத் தந்தது. அது அடிப்படையில் இன்றுவரை அதே மாதிரியே உள்ளது. ஸ்டாலின் ஆட்சியின்போது சோவியத் யூனியன் ஒரு கைத்தொழில் சக்தியாக உருவானதாக சட்டிக் காட்டப் படுகிறது. இது உண்மைதான். ஒருவேளை உலகம் இது வரை காணாத வேகத்தில் கைத்தொழில்

மயப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் நாணயத்தின் மறு பக்கத்தில் விவசாயிகளை கொடுராமாக சரண்டுகின்ற அடிப்படையிலேயே இது அமைந்தது. இது சோவியத் விவசாயத்திற்கு எப்போதுமே மீள முடியாத அடியைக் கொடுத்தது. இயற்கை வளம்மிக்க ஒரு நாட்டில் விவசாய உற்பத்திகளின் பற்றாக்குறை என்பது முறைமையின் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தங்களிற்கு உடன்பாடுல்லாதவர்களை அவமதிப்பதற்கு சோவியத் தலைமையானது அவர்களை விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவியில் நியமிப்பது ஒரு வழிமையென்றால் விவசாயத்துறை பற்றி அவர்கள் கொண்டிருந்த அபிப்பிராயத்தை நாம் ஊகித்துக் கொள்ளலாம். நாடு கைத்தொழில் மயப்பட்டிருந்தாலும் இரும்பையும் பாரிய இயந்திரங்களையும் உற்பத்தி செய்வதற்கப்பால் செல்ல முடிய வில்லை. ஒரு சராசரி நூகரவோனால் ஏற்றுக் கொள்கூடிய தாழுமடைய பொருத்தகளை உற்பத்தி செய்வது இங்கு இயலாத்தாகியிருந்தது. சோவியத் யூனியனின் ஆயுதங்கள் தரம் மிக்கவையாக இருப்பதற்கு அத்துறையில் காட்டப்பட்ட கரிசனையே காரணமாகும். ஏற்றுக் கொள்ள முடியாத தாம் குறைந்த ஆயுதங்கள் இத்துறையைக் கண்காணிக்கும் அதிகாரிகளால் மறந்கப்பட்டு புதிய தரமான ஆயுதங்களை உருவாக்கத் தான்ஸடப்பட்டனர். ஆனால் ஒரு சராசரி நூகரவோன் 'இதாவது கிடைத்தத்தே' என்ற நிலையில் இருந்தானே ஒழிய அத் தாமற்ற பொருளை நிராகரிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. இதனால் சாதாரண நூகர்வுப்பொருள் உற்பத்தியானது கவனமுடன்

## சோவியத் யூனியனில் சோசலிஸம்

பராமரிக்கப் படவில்லை. ஏற்றுக் கொள்ளக் கூடிய தாத்தில் நூகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமை, விவசாயத்தில் தோல்வி இரண்டுமே தேக்கத்திற்கான இரண்டு மிக முக்கிய அம்சங்கள் என்னிட சோவியத் மாதிரித் திட்டமிடற் பொருளாதாரமானது எவ்வாறு சமவட்டமைப் பொருளாதாரம் தொழிற்படக் கூடாது என்பதற்கு உதாரணமாகும்.

புறக் கக்கிகளால் ஏற்பட்ட பின்னடைவு என்ற முன்றாவது அம்சத்தைப் பார்ப்போமாயின் சோவியத் முறையின் பொருளாதார அரசியல் தோல்விகளுக்கு இதை மன்னிப்பாக நாம் விளங்கக் கூடாது, எனினும் இதை ஒரு மேலதிக விளக்கமாகக் கொள்ளலாம். ஆரம்பத்திலிருந்தே சோவியத் அரசை பகைமையுடன் மேற்குலகு பார்க்கத் தொடங்கியது, பனிப்போரும், இரண்டாம் உலகப் போரின் தாக்கமுமே பிரதான புறக் காரணிக் செல்வாக்குகளாகும். இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் யூனியன் 20 மில்லியன் மக்களை இழுந்தது. 3 மில்லியன் மக்கள் ஊனமுற்றார்கள். 25 மில்லியன் மக்கள் வீட்டை இழுந்தனர். எல்லா மற்ற இழுப்புக்களுடனும் இவையும் பெரும் தாக்கத்தினைப் பொருளாதாரத்தில் கொண்டவையாக உள்ளன. யுத்தத்தின் போது துணையாக இருந்தவர்கள் விரைவில் பகைவர்களாக மாற்றனர்கள். இதன் பலனாக மேற்குத் தொழில் நுட்பங்களை சோவியத் தொழிற் சாலைகளுக்கு இறக்குமதி செய்வது பெரும்பாலும் இயலாது போனது. இவ்வகைத் தொழிலுடைப்பங்களின் இறக்குமதி, கைத்தொழில் மயப்படுத்தவின் உந்துகைக்கு

30களில் மிக அவசியமானதாக இருந்தது. சோவியத் முறைமைக்கான தோல்வியை விளக்கும் போது இரண்டாம் உலகப் போரிற்குப் பின் சோவியத் யூனியன் அரசியல் பொருளாதார நிதியில் தனிமைப் படுத்தப் பட்டமையை மனதில் வைத்தல் மிக முக்கியமாகும்.

இக் கட்டுரையில் சோவியத்தில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளை கருக்கமாக குறிப்பாகக்கியிருக்கிறேன். சீனா, கிழுபா, வடக்கொரியா போன்ற நாடுகள் இன்னும் தம்மை கம்யூனிஸ நாடுகள் என அழைப்பதை நான் நான்றாக அறிவேன். எனது பார்வையில் அவை சோவியத் மாதிரிகளை விட வேறுபட்டனும் கூட, பொருளாதாரப் பின்னடைவு, கதந்திரமின்மை போன்ற அடிப்படை அம்சங்கள் ஒரே மாதிரியே உள்ளன. மற்றது உண்மையிலேயே நாம் யாருடன் ஒப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. சோவியத்தின் காதனைகள் மேற்கு கைத் தொழில் மயப்படுத்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடப் படும் அதேவேளை கிழுபா ஏனைய லத்தின் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. இவ் ஒப்பிடல் கிழுபா முன்னைய ஒப்பிடல் சோவியத் யூனியனை விட கிறந்த நிலையில் உள்ளது. ஆனால் கிழுபா முறைமையில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு வழி வகுத்த அநேக அம்சங்கள் உள்ளது. இதனால் சோவியத்துக்கு மாற்றான ஒரு வெற்றிகரமான மாதிரியாக கிழுபாவை முன் வைக்க முடியுமென நான் நினைக்கவில்லை.

சோவியத் யூனியனில் நடந்தவற்றுக்கு உலகம் முழுவதிலும் உள்ள சமவட்டமைவாதிகளைக் குறை

## சோவியத் யூனியனில் சோசலிஸம்

கூற முடியாது. அநேக சமவுடமை வாதிகள் இம்முறையை வீச்சியடைய முன்பே கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். சமவுடமையைக் கட்டுவதற்காக எடுக்கப் பட்ட முதல் முயற்சி இது. அது தோல்வியடைந்து விட்டது. இன்னும் இன்றைய உலக நிலைமையானது முதலாளித்துவத் திற்கான மாற்று ஒன்று தேவை என்பதை தெரிவிக்கிறது. சமவுடமைத் தத்துவம் மட்டுமே இன்னும் முதலாளித்துவத்திற்கு உள்ள ஒரே கவாலாக நான்

காண்கிறேன். அதனால் கடந்த காலத் தோல்விகளைக் கருத்திற் கொண்டு வளர்க்கப்படும் சோசலிஸக் கோட்பாட்டிற்கு ஓர் எதிர்காலம் உண்டு என நான் நினைக்கிறேன். அத்தோடு நாம் முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியையும் இன்னும் காணவில்லை.

(தமிழில் யோசி.கந்தையா)

### அம்மாவிற்கு

பதுங்கு குழியும் கூடப் பாதுகாப்பறதே  
எமது இன்றைய வாழ்வ  
அஸ்தமித்த சரியன்  
அரங்கிற்கு வருமுன்பே  
குண்டு கொட்டிச்  
செல்லும் கொலைவிமானங்கள்

நாசிக்குப் பழக்கமான  
கந்தகக் காற்றும்  
காதுக்கு நெருக்கமான  
களத்த ஒலியும்  
காலைப் பொழுதுகள்  
எமக்கு

இந்திலையில்  
அம்மா  
படிப்பு சாதியுடைய  
அந்தஸ்து கொள்வமுடைய  
குடும்பத்தினைத் தேடி அலைகிறாள்  
ஓர் மாப்பிள்ளை வாங்குதற்காய்.

அண்ணாவும் தமிழியும்  
கடவே அக்காவும்  
அடிமை நிலை தீர்க்கக்  
அக்கறையோடு புறப்பட்டு  
விடுதலை பற்றிய  
விணக்கமேயின்றி  
இயந்திரத்தால்  
பேசிக் கொண்டதும்

அடுத்தடுத்து ஏற்பட்ட  
அநியாய இழப்புக்கள்  
உன்னை இந்த மனிதகந்தைக்கு தன்வியதா?

அல்லது,  
நீ கமந்து வந்த  
எமது சமூகத்தின்  
அழுக்கங்கள் அத்தனையும்  
நானும் கமக்க வேண்டும்  
என்ற எதிர்பார்ப்பா?

அம்மா!  
மனிதனை மனிதனாக  
பார்க்க முதலில்  
பழகிக் கொள்வோம்.

நாளைய இருப்பு பற்றிய  
நம்பிக்கையற்ற நடமாடும்  
உயிர்பினாங்கள் நாம்  
உயிர்தப்ப வேண்டுமானால்  
ஊரை விட்டு ஒடுவோம்  
ஆணால் விலை கொடுத்து  
வாங்கியவனுடன் மட்டும்  
ஒட நான் தயாரில்லை.

உமையாள்



## சில ஆக்கங்கள் குறித்து...

அன்புடையீர்,

சக்தி 4 இல் வெளியான கில

ஆக்கங்கள் குறித்து முரணான

கருத்துத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

முதலாவதாக, மரபு பற்றிய

கட்டுரையிற் செய்யப்பட்டுள்ள

எழுத்துத் திருத்தங்கள்

சொற்றெதிலோ பொருட்தெதிலோ

வேண்டிக் செய்யப்பட்டிருப்பின் அவை

பற்றி எனக்கு மறுப்பில்லை. அவை

ஒருவாறான பழைம் பேணல்

நோக்கிலேயே செய்யப்பட்டுள்ளதாகத்

தோன்றுகிறது. தமிழக்கு ஒள்காரம்

அவசியமில்லை எனும் நோக்குடன்.

'ஒள்வை', 'அவ்வை' என

மாற்றப்பட்டுள்ளது. ஐ-அய் உறவு

போலன்றி ஒள-அவ் உறவு முற்றிலும்

வேறுபட்ட ஒளிகளின் உறவாகும். ஐ-

ஒள எனும் நெடிலோவியன்களை

விலக்கல் தமிழின் ஒலி வளத்திற்கு

மேலும் இழப்பேயன்றி நன்மையன்று.

ஒள்காரத்துக்கு அவ் எனும்

பிரதியீடும் ஜகாத்திற்கு 'அய்' எனும்

பிரதியீடும் சில இடங்களில் மூல

ஒளிகளையே மாற்றுமாறு கட்டாயப்

படுத்துவன். எடுத்துக் காட்டாக,

கெளதாரி, மெளனம் என்பன

கவ்தாரி, மவ்னம் என

வர்யிலாமையால் முறையே

கவதாரி, அல்லது கோதாரி என்றோ

மவனம் அல்லது மோனம் என்றோ

வர்நேருகிறது. இவ்வாரே,

வைத்தியம், வயத்தியமெனவல்லாது

வயித்தியமென அமைகிறது. அய்யா

என எழுத முனைவோர் எவரும்,  
பொதுவாகக், 'கய்' கூப்பித்

தொழுவது பற்றி எழுதார்.

பைங்குவளையைப் பயங்குவளை  
என்றோ எழுதும் போது சொல்லின்  
அழகு சிறைக்கிறது.

சந்திவிதிகள் இற்றைக்கால எழுத்து  
வழக்கிற் தெளிவு கருதித் தளர்த்தப்  
படுவதும் தவிர்க்கப் படுவதும்

கண்கூடு. தமிழ்ப் பேராச என்பது

தமிட்பேராச என்பதைவிட

தெளிவானது. குமினசிரிப்பு,

குமிழ்ச்சிரிப்பினும் கேட்க

இனியைதெனினும் பின்னையது கூடிய  
போருட் தெளிவுடையது. இது பற்றிக்  
கட்டுரையைத் திருத்தியவருக்கு

உறுதியானதொரு

நிலைப்பாட்சிருப்பின் தமிழ்மொழி

என்பதை தமின்மொழி எனவும்

திருத்த முனைவார். அவ்வாறு

செய்யும் முனைப்பைச் சக்தியிற்

சகலவிடத்துங் காண முடியவில்லை.

அது மட்டுமென்றத் தெளிவுக்கு

அவசியமான இடங்களிற்

சந்திவிதிகள் பேணப்படவில்லை.

மேற்கோளாக: 'தமிழ்க்)

கலாச்சாரத்தின்' (ப.19), 'தமிழ்க்)

கலைவடிவங்கள்' (ப.19), தமிழ்ப்

பெண்ணுரீமை' (ப.20).

அடுத்து சீதனம் பற்றிய கட்டுரை  
ச்தன முறையின் சமுதாய- அரசியற்-  
பொருளாதாரக் கட்டுமானத்தைப்  
பற்றிய கணிப்பின்றி எழுதப்  
பட்டுள்ளது. சமுதாயத்தின் வர்க்கத்

தன்மையும் வர்க்க உறவுகளும்  
ஆண் - பெண் உறவை எவ்வாறு  
நிருணயிக்கின்றன என்பது பற்றிய  
அக்கறை அக் கட்டுரை  
எழுதியவருக்கு இல்லை யென்றே  
தெரிகிறது. ஆண்கள் பெண்ணின்  
குடும்பத்தினருக்குச் சீதனம்  
கொடுக்கும் வழமை உள்ள  
சமுதாயங்களிலும் பெண்ணாட்டமை  
தொடருகிறது. பணக்காரப்  
பெண்களின் பாலியற் தேவைகளை  
நிறைவு செய்ய ஆண் விபக்சாரிகள்  
இருக்கின்றமை பற்றிக்  
கட்டுரையாளர் அறியக் கூடும்.

கட்டுரை ஒரு விரிவான சமுதாயப்  
பார்ஸவையுடன் எழுதப்பட்டிருப்பின்,  
இந்திய மரபுக்கேயுரிய சீதனக்  
கொடுமை யாழ் மாவட்டத்தில்  
எவ்வளவு மோசமான வியாபாரமாக  
விருத்தி பெற்றுள்ளது எவ்வாறென  
விளக்கியிருக்கும்.

சிமோன் தெ பூவா பற்றிய  
கருத்துக்கள் அடங்கிய சிறுக்கதை  
எழுப்பிய அடிப்படையான ஒரு  
கேள்வி நியாயமானது. தெ பூவாவின்  
எழுத்துக்களின் சிறப்புக்கு  
அவருக்கு ஆதாரமாக சார்த்தெ  
இருந்தமையே காராணம் என்ற  
கருத்து ஆணாதிக்குச் சார்ந்தது.  
அது கடுமையாகக் கேள்விக்கு  
உட்படுத்த வேண்டியது. அது  
வன்மையாக மறுக்கப்பட வேண்டும்  
என்பது என் எண்ணம். ஆக்  
கேள்வியை எழுப்பும் போக்கில் தெ  
பூவாவுக்கும் சார்த்தெக்கும்  
இடையிலான உறவைப் பற்றிய  
சிலமதிப்பீடுகள் தரப்படுகின்றன.  
இரண்டு நேர்மையான  
மனிதரிடையிலான ஒரு  
நேர்மையான உறவைக் கதாசிரியர்  
மிகவும் அகநிலைச் சார்புடன்  
அனுகுவதாகவே தெரிகிறது.

இறுதியாக வ.ஜூ.ச ஜெயபாலன்  
மாக்சீயக் கம்யூனிஸ்ட் கட்சியை

மத்தியதர வர்க்க இடதுசாரி இயக்கம்  
என்று தனது கட்டுரையில்  
குறிப்பிட்டமை பற்றி மேலும்  
விளக்குவாராயின் மிகவும் உதவியாக  
இருக்கும்.

சிவசேகரம்

### சக்தி ஏன் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை?

வெளிநாடுகளில் வாழும்  
இலங்கையர்களால் தேசியப்  
பிரச்சனை சம்பந்தமாக பல  
முற்போக்கான சஞ்சிகைகள் வெளிக்  
கொண்டப்பட்டிருப்பது பார்ட்டப்பட  
வேண்டிய விடயம். அதே நேரம்,  
பெண்கள் சம்பந்தமாய் குரல்  
கொடுக்க பெண்களுக்கான தனிப்  
பத்திரிகை ஏதும் இல்லாத நிலையில்,  
அந்தக் குறையைத் தீர்க்க  
பெண்களுக்கான சஞ்சிகையாய்  
சக்தி தன்னை அறிமுகப்படுத்திக்  
கொண்டது மதிப்புச் சிதருகிறது.  
சக்தியின் ஒவ்வொரு இதழிலும்  
ஒவ்வொரு நாட்டிலும் அரசியல்  
முன்னணி வசிக்கும் பெண்களின்  
படங்களும் அவர்கள் பற்றிய  
விராங்களும் தரப்படுகின்றன. இது  
பெண்ணின் பெருமையை எடுத்துக்  
காட்டுவதாக உள்ளது எனக்  
கூறவாம். உண்மையில் இந்தப்  
பெண்கள் எத்தனையவர்கள்?  
இவர்கள் எந்த வர்க்கக்கத்தின்  
நலன்களைப் பாதுகாக்கிறார்கள்?  
பெண் என்ற முறையில் பெண்களின்  
முழுமையான சமூக விடுதலைக்காக  
இவர்கள் எந்தளவிற்குப்  
பாடுபடுகிறார்கள் என்பதையெல்லாம்  
சக்தி கணக்கிலெடுத்துக்  
கொள்வதில்லை?

## வாசகர் பக்கம்

உலகிலேயே சிறந்த பெண்  
அரசியல்வாதி இந்திராகாந்தி  
என்றால் அது  
மிகையாகாது. அதேபோல்  
ஜனநாயகத்தைப் புதைத்துவிட்டு  
பாசிச் ஆட்சி நடத்தியவர் இந்திரா  
என்பதும் மிகையாகாது. இந்திரா  
ஆட்சியில் இருக்கையில் பெண்கள்  
மீதான பாலியல் வன்முறைகள்,  
சீதனக் கொலைகள், விபச்சாரம்,  
பெண் உழைப்பு மலிவு விலையில்  
கரண்டப்படுதல், தொடர்பு  
சாதனங்களில் (சினிமா, வாணோவி,  
தொலைக்காட்சி, பத்திரிகை)  
பெண்கள் வியாபாரப் பொருளாகவும்,  
போகப் பொருளாகவும்  
காட்டப்படுதல் ... இவையெல்லாம்  
தாராளமாக நிலவின.  
போதாக்குறைக்கு இந்திராவின்  
யுத்த வெறிக்கு இலக்கான  
இடங்களிலெல்லாம் ஆயிரக்  
கணக்கான பெண்கள் கோரமான  
பாலியல் சிற்திரவுதைக்கு  
உட்படுத்தப்பட்டு கொல்லப்  
பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் சிறிமாவோ  
பண்டாரநாயக்க ஆட்சி செய்கையில்  
1971இல் ஜே.வி.பி கிளர்ச்சியாளர்  
களுக்கு நிகழ்ந்தது நம்  
அனைவருக்கும் தெரிந்ததே.  
நூர்ரூக்கணக்கான இஸ்ம்  
பெண்களின் சிறைக்கப்பட்ட  
நிர்வாண உடல்கள் மகாவலியாற்றில்  
மிதந்த துயரக்கடையை யாரால  
மறக்க முடியும்? இத்தகைய  
அரசியல்வாதிகள் பெண்கள் எனும்  
ஒரே காரணத்திற்காக அவர்களைப்  
பற்றிப் பிரச்சாரத் செய்வது  
பெண்விடுதலைக்கு எந்தவகையில்  
நன்மையளிக்கும்?  
உலகில் இரண்டு விதமான  
நலன்களே உள்ளன. ஒன்று ஆனும்  
வர்க்க (முதலாளிவர்க்க) நலன்.  
மற்றது ஆளப்படும் வர்க்க

(தொழிலாள வர்க்க) நலன். இந்த  
இரண்டு அணிகளுக்கு இடையேயும்  
தான் உலகம் பிளவுபட்டுள்ளது.  
தத்துவம், அரசியல், கலை  
இலக்கியம், கலாச்சார செயற்  
பாடுகள் அனைத்துமே இந்த  
இரண்டு அணிகளில் ஏதோ ஒன்றை  
சார்ந்து தான் இருக்கும். நடுநிலை  
யானது என்று எதுவுமில்லை. அப்படி  
ஒன்று இருக்குமாயின் அது ஆனும்  
வர்க்க நலனை நோக்கி நகர்வதாய்  
தான் இருக்கும்.

மனித இனத்தின் ஒருபாதியான  
பெண்பால் அதன் மறுபாதியான  
ஆண்பாலால் அடக்கப்படுகிறது.  
இந்த அடக்கமுறை வடிவம்  
பெண்கள் அனைவரையும் ஒரு  
சமூகப் பிரிவிற்குள் கொண்டு  
வருகிறது. ஒரே சமூகப் பிரிவைக்குள்  
அடங்கும் பெண்கள் தமக்குள்ளேயே  
வர்க்கங்களாகப் பிரிந்திருக்கின்றனர்.  
இவர்கள் அனைவரும் தத்தமது  
வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்  
படுத்துகிறவர்களாகவே  
இருக்கின்றனர். இவர்களில்  
விழிப்புணரவு பெற்றவர்கள் தத்தம்  
வர்க்க நலன்களுக்குப் பாதகம்  
ஏற்படா விதத்தில் பெண்ணிலை  
வாதக் கருத்துக்களை  
உருவாக்குகின்றனர்.

முதலாளித்துவப் பெண்ணிலை  
வாதிகள் முதலாளி வர்க்க நலன்  
சார்ந்த பெண்ணிலை வாதக்  
கருத்துக்களையும், தொழிலாள  
வர்க்கப் பெண்ணிலை வாதிகள்  
தொழிலாள வர்க்க நலன் சார்ந்த  
பெண்ணிலைவாதக்  
கருத்துக்களையும் உருவாக்கு  
கின்றனர். இவர்களோடு மத்தியதா  
வர்க்கப் பெண்கள் அடங்கினாலும்  
அவர்கள் தமது நலனுக்கேற்ப  
இவ்விடு கருத்துக்களில் ஏதோ  
ஒன்றைத்தான் பிரதிநிதிப்படுத்துவர்  
என்பது குறிப்பானது.

## வாசகர் பக்கம்

முதலாளி வர்க்கப் பெண்கள் 'பெண்கள்' எனும் ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் மத்தியதா - தொழிலாள வர்க்கப் பெண்கள் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்படுவதோடு முதலாளிப் பெண்களுக்கு இருக்கும் சமூகப்பாதுகாப்பின் அளவுக்காவது இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு யில்லை. இவர்களில் தொழிலாள வர்க்கப் பெண்களே சமூகத்தின் மிக மோசமான துன்புறுத்தவிற்கு ஆளாகிறார்கள். குடும்பப் பொறுப்பு பெண்களையே சார்ந்திருப்பதால் தொழிலாள வர்க்கத்தின் பற்றாக்குறைச் சீவியத்தைத் தாங்கிப் பிடிப்பதும் இவர்கள் தலைமேலே கமத்தப்படுகிறது.

உணவுப்பற்றாக்குறை, உடைப் பற்றாக்குறை, குடியிருப்பு வசதியின்மை, சுகாதாரக்குறைவு, போசாக்கற்ற குழந்தைகளைப் பராமரிப்பது, குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் வசதியின்மை ... இப்படியானவற்றால் ஒவ்வொரு கணமும் துன்புற்றுக் கொண் டிருக்கும் ஏழைப் பெண்களின் குறை தீர்க்க, ஆடம்பர மாழ்க்கை நடத்தும் இந்த முதலாளித்துவ அரசியலாதிப் பெண்கள் என்ன செய்கிறார்கள்.

சமூகத்தின் மிக மோசமான - எல்லா வகையான அடக்குமுறைகளையும் அறுபவிக்கும் தொழிலாள வர்க்கப் பெண்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களைப் பற்றி எழுதுவதுமே பெண்கள் சம்பந்தமான எந்த முற்போக்கு சஞ்சிகையின்தும் கடமையாகும். ஆணாதிக்க - முதலாளித்துவ சமூகத்தின் கோரத் தாக்குதலுக்கு நோடியாக முகம் கொடுக்கும் இந்த தொழிலாள வர்க்கப் பெண்களே, ஆணாதிக் கத்தினைப் பாதுகாக்கும் முதலாளித்துத்தற்கு எதிராக

தாக்குதல் தொடுக்கும் முன்னஸிப் படைக்குரிய தகுதியைப் பெற நிருக்கிறார்கள். தொழிலாள வர்க்கப் பெண்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சஞ்சிகை ஒன்றே இன்றைய காலகட்டத்தில் தமிழ் பெண்களுக்குத் தேவை. அனைத்து வர்க்கப் பெண்களது விடுதலைக் கான வழிகாட்டலை அத்தகைய சஞ்சிகை ஒன்றினாலேயே செய்ய முடியும்.

சக்தியில் விளம்பரப் படுத்தப்படும் முதலாளித்துவ அரசியல்வாதிப் பெண்கள், முதலாளித்துவ அரசியல்வாதிப் பெண்களேயன்றி, முதலாளித்துவ பெண்ணிலைவாதக் கருத்துக்களைக் கூட வெளிப் படுத்துவதற்கான அல்ல. இவர்கள் பார்வையில் வழிப்புணர்வு பெற்ற தொழிலாள வர்க்கப் பெண்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஏனெனில் தொழிலாளப் பெண்கள் தமது வர்க்க ஆண்களுடன் சேர்ந்து முதலாளித்துவ அமைப்பைத் தாக்கும் சக்தியாக இருப்பதால் முதலாளித்துவ அரசியல் இருப்புக்குப் பகையாளிகளாவர். பெண் விடுதலையின் முன்னேநாடியாய் திகழும் தொழிலாள வர்க்கப் பெண்களின் எதிரியான முதலாளித்துவ அரசியல்வாதிகள் பேண் எனும் காரணத்திற்காக பிரபல்யப் படுத்தப்படுவது சஞ்சிகையின் நோக்கிற்கே முரணானதாகும். இனி வரும் சக்தி இதழ்களில் இந்தத் தவறு இடம்பெறாதென எதிர்பாக்கிறேன்.

ராஜனி  
இலங்கை.

---

## கவிதை

---

### கரையேறும் தவகன்

நிறத்தவனே!  
கறுத்தாட்டுத் தோலா,  
வெள்ளாட்டுக் கம்பளியா,  
மேனியணைக்கும்?  
ஏன் புணர்ந்தன அவன் சிரிப்பும்?

சட்டி மணவில் வறுபடும்  
கடலை போல்  
கரை மணவில் ஏன் வறுபடுகிறான்?

ஜந்தறிவுகள் கூடி  
அந்தியம் இன்று அன்பு கொண்டனவே  
ஆற்றிவு தொட்டவன்  
காட்டாற்றில் குடமாக  
தவிப்பதுமேன்?

இனியும் சொல்வேனா  
மகிழ்ச்சி ழண்டேனன்று

எழுந்து வந்த நீர்  
கால நைன்தது வற்றும்  
விரவிடுக்கில்  
இன்னமும் வற்றாத சுவடிருக்கும்.  
இங்கு அவைகள்  
ஒயாது முயலும் கரையேற.

தம்பா

19.10.89

எங்களம் சொல்வேன்  
இனவாதமா, நிறவாதமா மேலென்று

இனவாதத்திற்குத் தப்பி  
எங்களம் சொல்வேன்  
அமைதி ழண்டேனன்று?

அமைதிப் புயல் தேடி  
நீன் கரை உழும்  
என் கால்கள்

இங்கு அவைகள் கூட  
அமைதி இழந்ததோ?

விழிபடும் தூராத்தில்  
மென்னத்தில் மெவிந்த  
வீக்கிஸ் ரீவைகம் தலையைசைக்கும்  
சுற்றிலும் ஒச்சத்து சரியன்  
கோடையின் எச்சம் கழிக்கும்.

விரல், மணல் பின்னிவர  
விரலடித்த கூழாங்கல்லொன்றில்  
துளிரத்தம் படிருக்கும்.

கருப்பா, வெளுப்பா உயர்த்தி?  
இராலா பகலா உயிர்ப்பு?

விழித்திருந்து ஒருவன் சொல்வான்  
கலந்த காலையும்  
முத்தமிட்ட மாலையும்  
கொள்ளள கொண்டதாக!

பாறைமீது  
துடித்து விழும் மீன் ஒன்றை  
கரையை அள்ளிக் கொள்ளும்.



\* viking நோர்வே ழர்வகுடி மக்கள்



சிப்பி

ஒன்று

எனது பக்கத்து வீட்டுக்கு கறுப்பு  
வெளிநாட்டுக்காரர்கள் குடிவந்து  
கிட்டத்தட்ட ஒரு திமுமையாகிறது.  
தினசரி அந்த வீட்டுக்கு இரண்டு  
முன்று கார்களில் பலர்  
அட்டகாசமாக வருவதும்  
போவதுமாக இருந்தார்கள்.  
வந்தவர்களில் பலர் ஒரேமாதிரி  
தோற்றமளித்தார்கள். அநேகமாக  
எல்லாருமே சீருடை அணிவதுபோல்  
கறுத்த தோல் மேவங்கிணைய  
அணிந்திருந்தது எனக்கு  
ஆச்சரியமாக இருந்தது. அவர்களில்  
யார் அந்த வீட்டில் வசீக்கப்

போகிறார்கள் என்பதை என்னால்  
ஊகிக்க முடியவில்லை.  
இரு மாதிரியான மொழியில் அவர்கள்  
பேசினார்கள். அந்த மொழியை  
அப்படிப் பேசினால்தான் புரியுமோ  
என்னவோ எல்லோரும் கூட்டங்களில்  
பேசுவதுபோல் பெரிதாகச் சத்தமிட்டு,  
கையை அங்கும் இங்கும் வீசியடி  
கலைத்தார்கள். அவர்களைப்  
பார்க்கப் புதினமாகவும்  
அதேதோத்தில் குழப்பமாகவும்  
இருந்தது. இவர்கள்தான் இனிமேல்  
என அயல்வீட்டுக்காரர்கள் என்று  
நினைக்கக் கூற்று  
கவலையாகத்தானிருந்தது.

## தொடர்க்கதை

எனது கணவர் ஒய்வினின்  
நெருங்கிய நன்பன்  
கிரிஸ்தோபர்சனின் குடும்பம்  
முப்பத்திமூன்று வருடங்களாக  
வாழ்ந்த வீடு அது.  
கிரிஸ்தோபர்சனின் மனைவி எல்லென்  
என்னுடைய உயிர்க் கிணேகிதி.  
ஒய்வினின் சீன்னச்சினன்  
உதவிகளுடன் கடும்  
உழைப்பாளியான கிரிஸ்தோபர்சன்  
சுயாகக் அந்த வீட்டைக் கட்டி  
முடித்தார். கட்டும்போது  
சமையலறைக் காளரம் எங்கள் வீட்டுக்  
சமையலறைக் காளர்த்துக்கு எதிரே  
அமையவேண்டும் என்பது எல்லென்  
வேண்டுகோள். ஒருவர் கைகளை  
விரித்தபடி செல்லக்கூடிய ஒரு சிறு  
இடைவெளிதான் இரண்டு  
காளரங்களையும் பிரித்தது. கோடை  
காலத்தில் நமது வீட்டுக்  
சமையலறைகளை இடம்மாற்ற  
வேண்டும் என்று ஒய்வினும்  
கிரிஸ்தோபர்சனும் கேவி செய்யும்  
அவுக்கு காளரக் கம்பிகளைப்  
பிடித்தபடி நானும் எல்லையும்  
பொழுதுபோவது தெரியாமல்  
கடைத்துக் கொண்டிருப்போம்.  
ஒய்வின் இறந்த பிறகு என்  
பிள்ளைகளும் பேர்ப்பிள்ளைகளும்  
எவ்வளவோ வற்புறுத்தியும் நான்  
அவர்களுடன் பேர்களுக்கு  
போகாததற்கு எல்லென் ஒரு முக்கிய  
காரணம். ஆனால் சென்ற வருடம்  
எல்லென்தான் என்னை விட்டுப்  
போய்விட்டாள்.

எல்லென் இறந்த பிறகு அந்த வீட்டில்  
இருக்கப் பிடிக்காமல்  
கிரிஸ்தோபர்ஸன் வீட்டை  
விற்றுவிட்டு சொந்த ஊரான  
தூரம்போவக்கு இடம் பெயர்ந்து  
போய்விட்டார். இப்போது மீண்டும்  
எனது பிள்ளைகளும்  
பேர்ப்பிள்ளைகளும் பேர்கள் வரும்படி  
வற்புறுத்தத்

தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை  
இந்த வீட்டைவிட்டுப் போகும்  
முடிவான என்னம் எனக்கு  
உருவாகவில்லை. சிலவேளை  
இனிமேல் ...?  
தமிழரென்று அந்த வீட்டின்  
காளரக்கதவுகள் திறந்துகொண்டன.  
என் மனம் ஒரு கணம்  
கிலிர்த்துக்கொண்டது. எனது  
காளரக் கீலவயை விலக்க, நீண்ட  
கரிய கூந்தலுடன் ஒரு பெண்  
காளரக் கம்பிகளின் பின்னால்  
தெரிந்தாள். தெளிவாகத் தெரியாத  
அவளின் முகத்தைக் கூந்து பார்க்க  
முயலும் போது, அவர்களின்  
சமையறையிலிருந்து இதுவரை  
அறிந்திராத ஒரு நாற்றத்தைச்  
கமந்தபடி புகைக்குவியல்கள்  
பெருக்கத்தொடங்கின. நாசி  
அரிப்பெடுத்தத்து; கண்களில் ஏரிச்சல்  
பரவியது. இருமியே செத்து  
விடுவேண்போலத் தோன்றவே  
வேகமாக எனது காளரக் கதவுகளைச்  
காத்திக்கொண்டேன். நீண்ட  
நாடக்குஞ்குப்பின் எல்லென்  
சமையறைக் காளரக் கதவுகள்  
திறந்த போது நான் எனது  
காளரக்கதவுகளை மூடவேண்டியதை  
நினைக்க மிகவும் வேதனையாக  
இருந்தது.

\*

\*

தேவாலயத்தில் மதகுரு கல்கைம்  
அவர்களை எங்கள் அயலவர்களுக்கு  
அறிமுகம் செய்து வைத்தார்.  
தேவிலைக்குப் பேர்போன  
இலங்கையிலிருந்து வந்தவர்களாம்.  
ஒரு அவசரத்திற்கு கூப்பிட முடியாத  
அவர்களின் பெயர்களை உச்சரிக்க  
கல்கைம் மிகவும் சிரமப்பட  
வேண்டியிருந்தது. நான் கண்ட  
நீண்ட கூந்தல் பெண் மிகவும்  
அழகாயிருந்தாள். அவளின் கணவன்

## தொடர்க்கதை

அவளைவிட மிகவும் கருப்பாக இருந்தான். அவர்களின் இரண்டு முழுநைதகனும் ஏதோ வேறு கொகத்தில் வந்திறங்கியவர் களைப்போல் மிரண்டபடி நின்றிருந்தார்கள். பத்து வயதென்றும், ஏழு வயதென்றும் நம்பமுடியாதபடி முழுநைதகன் தோற்றத்தில் சிறியவர்களாக இருந்தார்கள். எங்கள் தேசத்தின் சிறுபான்மைச் சாமர் இனத்தவர்களைப் போலவே அவர்களும் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் என்றும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் இடையில் நடக்கும் கொடுமையான உள்நாட்டு யுத்தத்தினால் உயிருக்கு அஞ்சிப் பாதுகாப்புக்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பற்றி கல்கைம் விபரித்துச் சொன்னார். நாங்கள் வடதுருவப் பகுதியில் செறிந்து வாழும் சாமர் இனத்தவர்களை நடாத்திய விதம் பற்றி அந்த இடத்தில் கல்கைம் குறிப்பிட்டது அங்கிருந்த பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்கைம் நேர்மையும், துணிச்சலும் மிக்க ஒரு மத்திரு எங்கள் அயலுக்குப் புத்தாக வந்திருக்கும் இவங்கையகளை நாம் கெளரவித்து எங்கள் நேசத்தை வழங்குவது ஒவ்வொரு கிரிஸ்தவனின் கடமையாகும் என்று சொன்னார்.

அவர்களுடன் கைக்குலுக்கித் தன்னை அறிமுகம் செய்தபோது அவர்களிடமிருந்து சுகிக்க முடியாதபடி வெள்ளைப்பூன்டு வாசனை வீசியதாக திருமதி ஹெகார்ட்சன் எனது காதில் முனுமுனுக்குத்துக் கென்றார். எங்கள் அயலவர்களாக கருப்பர்கள் வந்தது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. கல்கைம் உரையாற்றும்போது

மிகவும் பொறுமையிழந்து அருகில் இருந்தவர்களின் காதுகளில் குகருக்கத்துக் கொண்டிருந்தார். இலங்கையர்கள் கருப்பாக இருந்தாலும் அவர்களும் கடவுளின் முழுநைதகன்தான் என்ற விடயம் ஏனோ அவருக்குப் புரியவில்லை.

எனது முறை வந்தது. நான்தான் உங்கள் பக்கத்து விட்டுக்காரி என்று அறிமுகம் செய்து கொண்டேன். அந்தப் பெண்ணின் கணவன் சாளமாக இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் எங்கள் மொழியில் பேசினான். மனைவியும் முழுநைதகனும் சில மாதங்களுக்கு முன்புதான் வந்ததவர்களென்றும் அதனால் அவர்களுக்கு எங்கள் மொழி அவ்வளவாகப் புரியாது என்றுகூறி கைகுலுக்கினான்.

தங்கள் சொந்தங்களையெல்லாம் இழந்து, எங்கேயோ இருக்கும் ஒரு தேசத்தில் வாழ்வதே வந்திருக்கும் அவர்களைப் பார்க்க எனக்கு பரிதாபமாகவே இருந்தத்து. ஆனால் அவர்கள் நன்றிருவவரை கூக்குரவிடுவது போல் கணதைப்பதும், அயலவர்களின் மூக்கு அரிக்கும்படி கமைப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. திருமதி ஹெகார்ட்சனைப் போல் அவர்களின் நிறத்தின்மீது எனக்கு ஒரு வெறுப்புமில்லை. ஆனால் அவர்கள் அயலில் வசிக்கும் மனிதர்களைப் பற்றியும் சிறிது கரிசனை காட்டப் பழகிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

தேவாலய வளைவத் தாண்டும்போது அந்தப் பெண் அவசர அவசரமாக என்னை நோக்கி வந்தாள். இதுவரை வாயையே திறவாத அவள் என்னை நோக்கி வருவதற்கு

## தொடர்க்கை

காரணம் என்னவாக இருக்கும் என நான் வியந்துகொண்டிருக்கையில், "உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா?" என்று தடுமாறும் ஆங்கிலத்தில் கேட்டாள்.

"ஓரளவு அமெரிக்க மொழி தெரியும்" என்றேன்.

"தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் சமைக்கும்போது கவனமாக இருக்கிறேன்" என்று, அவவளவும்தான் சொன்னாள். சொல்லிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.

நான் புரிந்து கொண்டேன். சில தினங்களுக்கு முன்னர் நான் அவதிப்பட்டு சாளரக்கதவுகளைச் சாத்தியதை அவதானித்திருக்கிறாள். அவளின் கூர்மையும், நாகர்களும் எனக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. திரும்பி அவளை நோக்கி நடந்தேன். குழந்தைகளுடன் அவள் மட்டும் தனியாக நின்றிருந்தாள்.

"உங்களின் பெயரைச் சுல்லைகம் சொன்னார்தான். இருந்தாலும் என்னால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. இன்னொருமுறை சொல்லமுடியுமா?" என்று கேட்டேன்.

ஒரு நீளமான பெயரைச் சொல்லி, அது எனக்கு ஞாபகத்தில் வைத்திருக்கச் சிரமான தென்பதனால் தன்னை கருக்கமாக இப்படி அழைக்கும்படிக்கூறி ஒரு பெயரைச் சொன்னாள். மறுபடியும் ஒரு தடவை அந்தப் பெயரைச் சொல்லும்படி கேட்டேன். சொன்னாள். "கோபித்துக் கொள்ளாமல் இன்னொரு தடவை சொல்வீர்களா?" அவளின் பெயரை மனதில் பதிந்து

கொள்வதில் பிடிவாதமாயிருந்தேன். வெண்மையான பற்கள் துலங்கச் சிரித்தபடி, மீண்டும் சொன்னாள். அவனுக்கு நன்றி கூறித் திரும்புகையில் திருமதி ஹெகார்ட்சன் என்னையே பார்த்தபடி நிற்பதை உணர்ந்தேன். பொறியை வைத்துவிட்டு இரையை எதிர்பார்த்திருக்கும் வேட்டைக்காரரைப் போல காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த திருமதி ஹெகார்ட்சன் எனக்காகத்தான் தான் காத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அகப்பட்டுக் கொள்ள நான் தயராயில்லை. கால்களை நீட்டி நடந்து பல நாட்களாகவிட்டதனால் இன்று சிறிது தூரமாவது நடக்க விரும்பதாகச் சொல்லி அவரின் அழைப்பை நன்றிக்குறி நீராகரிக்க, அதிருப்பியுடன் காரின் கதவுகளை அடித்துச் சாத்திக்கொண்டார். அவர் எனக்காகக் காத்திருந்தார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இன்னாத்தோடு அவருக்கு நீண்டகாலமாக உறவுருந்தது. யுத்தகாலத்தின் போது ரூய்க்களில் அவரது குடும்பம் இனவெறி பிடித்த நாசிப் பன்றிகளுடன் சேர்ந்து எங்கள் தேசத்தைக் காட்டிக் கொடுத்த துரோகத்தை, அவர் எவ்வளவுதான் மறைத்தாலும் எங்கள் அயலவர்கள் அறிந்தே இருந்தார்கள். நேரடியாகக் காட்டிக் கொள்ளவிட்டாலும் நாங்கள் ஆணைவரும் அவர்மீது ஒரு தீழ்த்தாமான அபிப்பிராயத்தையே கொண்டிருக்கிறோம். இனிமேல் அவருக்கு கதைப்பதற்கு ஒரு விடயமாக அந்த இலங்கைக் குடும்பம் இருக்கப் போகிறது. ஆனால் என்னோடு அவர் அந்தக் குடும்பத்தைப்பற்றி கதைப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்று முடிவு

## தொடர்க்கதை

செய்துகொண்டேன். இப்போது  
அந்தக் குடும்பம், குறிப்பாக  
அந்தப்பெண் எனது பக்கத்து வீட்டில்  
வசிப்பது பரவாயில்லை என்பதுபோல்  
தோன்றியது. அந்தப் பெண்ணின்  
பெயர் சிரமயில்லாமல் மனதிலும்  
உதட்டலும் வந்து நின்றது.  
நந்தினி!

\*

\*

நந்தினி குடும்பம் இங்கு குடியேறிய  
இந்த ஆறுமாதத்தில் இரண்டு  
முன்று தடவைதான் நந்தினியைத்  
தெருவில் கண்டிருக்கிறேன். ஒரு  
நாள் மின்கு பிள்கட்டுக்களை  
கொஞ்சம் அதிகமாய்த்  
தயாரித்துவிட்டேன். நந்தினி  
வீட்டுக்குக் கொடுக்கலாம் என்று  
வில்பிஸ்கட்டுக்களை  
எடுத்துக்கொண்டு அவர்களின்  
வீட்டுக்குப் போயிருந்தேன்.  
ஏன் னவே முன்று விருந்தினர்கள்  
வந்திருந்தார்கள். ஏன் னவே கொடுத்து  
விட்டுத் திரும்பி நினைத்த என்னை  
உள்ளே வரும்படி நந்தினியின்  
கணவன் வேண்டிக்கொண்டான்.

உள்ளே சென்றபோது வீடு அடியோடு  
மாறியிருந்ததை கண்டு  
கொண்டேன். எல்லென் வசித்தபோது  
ஒரேயொரு பழைய வாணொலிப்  
பெட்டியும், ஏராளமான  
பூஞ்செடிகளும் அங்கிருந்தது.  
நந்தினி குடும்பத்தினர் வீட்டு நிறைய  
மின்சார சாதனங்களாக நிரப்பி  
யிருந்தார்கள். தொலைக்காட்சியில்  
ஒரு கறுப்புத் தோலங்கி அஸ்தி நந்த  
மனிதன் கழன்று கழன்று ஏராளமான  
மனிதர்களை தாக்கிக்  
கொண்டிருந்தான். அவர்களது  
விருந்தினர்கள் என்னைக் கண்டதும்  
எழுந்து வந்து கைகுலுக்கவுமில்லை;  
முகமன் கூறி அறிமுகம்

செய்துகொள்ளவுமில்லை.  
அவர்களுக்கு பக்கத்திலேயே நானும்  
இருக்கவேண்டியிருந்தது. நான்  
என்னை அறிமுகம் செய்து  
கொண்டபோது மிகவும்  
பொறுமையிழந்தவர்களாகத்  
தெரிந்தார்கள். அந்தளவுக்கு  
அவர்களின் கவனம்  
தொலைக்காட்சிப் பெட்டியில்  
இருந்ததைக் கவனித்தேன்.  
நந்தினியின் கணவன் கமையல்றைப்  
பக்கம் பார்த்து, நந்தினி என்று  
தொடங்கி உரத்த குரலில் ஏதோ  
சொல்லிவிட்டு எங்களுடன் வந்து  
அமர்ந்துகொண்டான். அவர்கள்  
எவ்ரும் என்னுடன் பேசுவதில் ஆர்வம்  
காட்டவில்லை. அங்கே இருக்க  
எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது.  
உடனே எழுந்துபோவது சரியில்லை  
என்றும் தோன்றியது. வேறு  
வழியின்றி நானே பேச்கக் கொடுக்க  
ஆரம்பித்தேன். இவ்வளவு ஆர்வமாகப்  
பார்க்கிறார்களே அது என்ன  
இலங்கைப் படமா என்று கேட்டேன்.  
அது ஒரு புகழ்வாய்ந்த நடகர்  
ஒருவா நடக்கத் திந்தியத் தமிழ்ப் படம்  
என்று வந்திருந்த விருந்தினர்களில்  
ஒருவன் மனிரங்கி எனக்குப்  
பதிலளித்தான். இப்போது அந்தக்  
கருப்பு மனிதன் விநோதமாய்  
உடையனிந்திருந்த ஒரு பெண்ணின்  
பின்னால் பாடியபடி  
ஒடிக்கொண்டிருந்தான்.  
குழந்தைகள் எங்கே என்று  
கேட்டேன். தாயுடன் உள்ளே  
இருக்கிறார்கள் என்று நந்தினியின்  
கணவன் சொன்னான். தேவீர்க்  
கோப்பைக்குடன் நந்தினி வந்தாள்.  
இனி அவள் என்னுடன் வந்திருந்து  
பேசுவாள் என்று நினைத்தேன்.  
ஆனால் தேவீர்க் கோப்பைகளை  
வைத்துவிட்டு உடனே உள்ளே  
சென்று விட்டாள்.  
சம்பிரதாயத்திற்குக் கூட ஒரு  
வார்த்தை கூறவில்லை. எனக்கு

## தொடர்க்கதை

எரிச்சலாக இருந்தது. என்ன விதமான மனிதர்கள் இவர்கள்? தேவீரில் நாக்கில் ஓட்டுவதுபோல் சனியைக் கலந்திருந்தார்கள். நாகரீகத்துக்காக இரண்டு மிடறுகளை உறிஞ்சிவிட்டு எழுந்துகொண்டேன். தொலைக் காச்சியைப் பார்த்தபடியே விருந்தினர்களும் நந்தினியின் கணவனும் விடைகொடுத்தார்கள். எழுந்தபின்தான் கொண்டுவந்த மிளகு பிஸ்கட்டுக்களை கொடுக்க மறந்ததை உணர்ந்தேன். குழந்தைகளிடமே கொடுக்கலாம் என்று சமையலறைக் கதவுகளைத் தட்டினேன். நந்தினிதான் திறந்தாள். திறந்ததும் என்னை எதிர்பார்த்திருக்காததால் திகைத்துப் போனாள். குழந்தைகளிடம் கொடுங்கள் என்று பிஸ்கட்டுகளை அவளிடம் நீட்டியபோதுதான் அவள் முகத்தை நேருக்குநேர் பார்த்தேன். இப்போது நான் திகைத்தேன். அவனுடன் பேச நினைத்தேன்.

ஆனால் அவளின் சங்கடத்தை உணர்ந்து கொண்டு "போய் வருகிறேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் படியிறங்கினேன். வழமையான இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. நந்தினி தேவீர்க் கோப்பையை வைத்துவிட்டு உடனே மறைந்துபோனதற்கு இதுதானா காரணம்?

எப்படியாவது நந்தினியைத் தனியே சந்தித்து பேசினால்தான் மனம் அமைத்தியடையும்போலத் தெரிந்தது. அன்று இரவு வெகுநேரமாகியும் என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. நந்தினியின் வீங்கிச் சீழிருந்த முகமும், உதடுகளின் கீழிருந்த முகமும், மறுபடியும் மறுபடியும் மனதில் வந்துநின்றன.

### (தொடரும்)

## மின்டுமொரு இருஞுக்காய்

எமது  
ஏக்கங்களும் கொக்கங்களுமே  
இவர்கள்  
உணவென்றாயிருந்த போது


எம்மை  
ஆண்டெராரு பரம்பரையில்  
மனிதங்களாய் கூட  
நாம்  
மதிப்பிழந்து போனோம்.

மாஜுட்  
படிக்கற்களில் எல்லாம்  
ஆங்காங்கே  
நமது  
இறக்கங்கள் தான் பின்னேற  
அன்று தொடங்கி  
தொடரும்

எமது  
போதிப்புகளும்,  
உணர்வுகளை  
உள்ளே

புதைக்கும் தந்திரம் பற்றிதானே  
முணு முணுத்தாலும்  
சிரு  
முலையில் நின்று...

மானத்தின்  
பொருள்றியாதொரு சமூகத்தில்  
தொலைந்து  
நம்மை  
அந்நியமாக்கி கொண்டோம்  
காமத்தின் பாவளைக்காய்  
நாம்  
இன்னும் தகுந்த  
பாதுகாப்பில்  
சுதைப் பிண்டங்களுடன்...  
கவிஸ்டா (29.03.91)



### புதிய ஆதர்சம்

தலைக்கு மேலே குண்டு விழாத கூரையையும் அடுத்த வேளைக்கு நிச்சயமான உணவையும் பெறும் பாக்கியத்தையும் மேற்குலகிற்குப் புலம் பெயர்ந்துள்ள நாம் பெற்றுள்ளோம். இனவாதத்தின் தாக்குதலோ முதலாளித்துவத்தின் கரண்டலோ எம்மை ஈழத்தின் யுத்தவாழ்வே பரவாயில்லை என்ற முடிவுக்கு தன்னுமளவிற்கு இன்னும் பலமடையவில்லை என்றே தோன்றுகிறது. வீட்டோக்களுக்கு குறைவற்ற கொண்டாட்டங்களும், ஜேசுகதாசின் சாஸ்திரய சங்கீதம் முதல் சிலுக்கின் கவர்க்கி நடனம் வரை திரையிலும் நேரிலும் கேட்கும், கானும் சந்தர்ப்பங்களும் இங்கே மலிந்துள்ளன. ஆயினும் மளிதகுல மீதான கரிசனை அல்லது எமது நோக்கமான பெண் இனத்தின் மேம்பாட்டுற்கென ஏதாவது செய்ய முனைந்தால் விரல்விட்டு என்னக் கூடியவர்களே பங்கு கொள்கிறார்கள். அதிலும் பெண்களின் பங்குபற்றலோ பங்களிப்போ மிகமிக ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.

இதற்கு கயநல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு எம்மீது திணிக்கப்பட்ட கல்விமுறை அல்லது அத்தகு வளர்ப்பு முறை அடிப்படைக் காரணம் எனவாம். அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளை வளர்த்த விதம் அவர்களின் உலகத்தை நான்கு கவர்களினும் குறுக்கி, அதற்குப் பறம்பான அனைத்தையும் அயற்கிரக வாழ்வென ஒதுக்குமளவிற்கு அவர்களின் முளையைச் சலவை செய்து விட்டது; சிறுவயதிலிருந்தே அவர்களின் ஆக்கழுரவமான அசாதாரா ண முனைப்புகள் கிளிஎறியப்பட்டதனால் மழுங்கிய வாராப்புக்களையே ஏஞ்ச வைத்துள்ளோம். இவ்வாறு நான்கு கவர்களுக்கு வெளியே பார்க்கும் பயிற்சி இல்லாமற் போன்மையின் விளைவு வெளி விடயங்களைப் படித்து அறிந்து கொள்வதில் ஆர்வம், பொது விடயங்களில் பங்குபற்றும் விருப்பம், சேர்ந்தியங்கும் உற்சாகம், புதிய கருத்துக்களை உள்வாங்கும் தன்மை, அந்திகளை இனங்காணும் புத்திக் கூர்மை, அதற்கு எதிராகப் போராடும் மனோபலம், இன்னோராண்ண இயல்வுகள் எதுவுமே அற்று சடத்துவ வாழ்வ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

## கருத்து

இதுவே நியதியாய் போயிருந்த ஈழத்தில் எம்மை இச் சடத்துவ வாழ்விலிருந்து மிட்டெடுத்துப் புத்துணர்ஜூட்டும் காரணிகள் அதிகம் இருக்கவில்லை. வீட்டில் ஈரவிறகுடன் போராடும் அம்மாவும், அல்லது அவ்வாறு போராடுப் பின் பாடசாலை வந்து தமது களைப்பை ஆற்றிக் கொள்ளும் ஆசிரியைகளும், அல்லது கணவனிடம் ஆடியுடை வாங்கி, இவனுடன் இனி வாழ்மாட்டேன் என தாய் வீடு வந்து, பின் கொடுத்த சீதனத்தையும் இன்னும் தனக்கு கீழே 'வாழ' வேண்டியுள்ள குமர்களுக்கு 'வாழ்வு' வருவது தன்னால் தடைப்படக் கூடாதே என்பதையும் என்னிச் கணவனிடம் மீணும் சகோரிகளுமே அங்கு எமக்கு ஆதர்சமாக இருந்திருக்கிறார்கள். இன்று ஈழத்துப் பெண்களின் வாழ்முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை புலம் பெயர்ந்த எமக்கு அந்நியமாயே உள்ளன.

எமக்கு வெளியே வரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாம் நியதிகள் என்றும், முடிந்த முடிபுகள் நினைத்திருந்த பெண்களின் வாழ்வு தொடர்பான பல விடயங்களுக்கு மாற்றுக்கணை நாம் கான முடிகிறது. எமது சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் இருக்கிப் பிடிக்கும் சமூக நெருக்குதல்கள் இங்கு சுற்றுக்குறைவாகவே இருக்கின்றன. எமிலும் வித்தியசமான திறந்த சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எமக்கு ஆதர்சமாகக் கொள்வதற்கு கயாதீஸ்மாகத் தனது வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்கின்ற, சமூகத்தில் சம அந்தஸ்தில் இருக்கின்ற மாதிரித் தம்மை வளர்த்துக் கொண்டுள்ள பெண்கள் இருக்கிறார்கள். நாம் புதிய விடயங்களை உள்வாங்கி அவற்றைச் சீர்தூக்கி ஆராயுமளவிற்கு எமது சிந்தனைப் போக்கை வளர்த்துக் கொள்ளுதல் தேங்கிப் போன எம் வாழ்விற்கு ஒரு புத்துணர்வு தரக்கூடும்.

காலம் ஒடிக் கொண்டிருக்கிறது. வரவாறும் அதற்கேற்ப நகர்கிறது. எமது கலாச்சார விழுமியங்களும், சூழலும் எம் வாழ்வை நிர்ணயிக்கும் புறக் காரணிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. பெண்களாகிய எமது வாழ்வு முறையும் நான்கு கவர்களுக்கு அப்பால் கலவி, வேலை என விரியத் தொடங்கியிருக்கிறது. எனவே நாம் எமது வாழ்நிலைக்கு ஏற்ப புதிய ஆதர்சங்களையும் உயர்ந்த குறிக்கோள்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதிய மாற்று ஆதர்சங்களை உருவாக்கிப்பதற்குப் புதிய வகைமாதிரிகளை பரிந்துரைக்கும் என்னத்திலேயே 'சக்தி' நாடானும், பரிசு பெறும், பெண்களுக்கல்லாததென விலக்கப் பட்ட பாராம்பரியமற்ற துறைகளில் புகும் பெண்கள் பற்றி குறிப்பிட நேர்கிறது. சமையல் மட்டுமே எம்மால் முடியும் என்ற தாழ்வு மனப்பான்மையை நீக்கி எம்மாலும் பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற மனப் போக்கினை வளர்த்தலே இதன் அடிப்படை நோக்கமாகும்.

சயாதீஸ்மான, தனது வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்கின்ற, சமூகத்தில் சம அந்தஸ்தில் இருக்கின்ற பெண்களே இத் தலைமுறையின் புதிய வாழ்முறைக்குப் பொருத்தமானவர்கள். இத்தலைமுறைக்கு நாம் மேற்குறிப்பிட்ட அம்மா-ஆசிரியை- சகோதரி ஆதர்சம் பொருத்தமாக இருக்கப் போவதில்லை. அதை மாற்றாத பட்சத்தில் லட்சியத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி இப் புதியதலைமுறையின் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது கண்கூடு.



## நாமும் மனிதராய்...

காய்ந்து கறுத்த மாக்கொப்புகளில்  
ரசவாதம்  
தளிர் மொட்டுகள்  
எட்டுப் பார்க்கும்.  
குரியனின் வெணகத்திறில்  
குளிர் காய்ந்து - ழுமி  
பச்சைப் பட்டுக் கட்டும்

மீண்டும் ரசவாதம்  
பச்சை சிவ்பாகிப் பொன்னாகி  
இலையுதிர்ந்து  
மாங்கள் கழுப்பாகி  
துக்கம் காக்கும்.

வானத் தலையளை கிழிந்து  
பஞ்சத் துக்களைப்  
பணி பறக்கும்.  
ழுமி வெணப்படால்  
போர்த்துறங்கும்.

ழுமி மட்டுமா நிறம் மாற்றி  
வண்ணம் காட்டும்?  
இல்லை -  
நியம் தான் தோழி!

ழுமி கட்டும் பட்டுக்கேற்ப  
உன் உடை நீளமும்  
தடிப்பும் மாறும்.  
மாறும் ஸ்கண்டினேவிய  
நாகரிகத்துக்கேற்ப  
அவற்றின் நிறமும் அமைப்பும் மாறும்.

கைபோய்க் காண்டி வரும்  
உதடில் தமிழுடன்  
நோர்வீஜியன் கொஞ்சம்  
சிலவேளை 'பிகா' வுடன்  
‘ஓவ்’ லும் கூட

உனது மாற்றத்தின்  
வேகத்தில் அயர்ந்தேன்

என்றாலும் தோழி  
அன்றோரு விருந்தில்  
வழைமோல்  
ஆண்களும் பெண்களும்  
தனித்தனியாய் குழுமியிருந்தபோது  
ஏதோ பவிடி கேட்டு  
வாய்விட்டு நாம் சிரித்தோம்  
நாம் நாமாய்  
நாமும் மனிதராய்  
எவ்வித தடங்கலுமின்றி!

அப்போது நீ கொன்னாய்  
“ஐயையோ பெண் பிள்ளைகள்  
இப்படிக் சிரிக்கலாமா?”

மென் வெப்பம் பெற்று  
மனிதராய் மாறியிருந்த நாம்  
மீண்டும் ஜீஸ் என உறைந்து  
போனோம்.

அப்போது தெரிந்து கொண்டேன்  
உன் மாற்றத்தின் திலை  
மீண்டோக்கியல்ல  
பின் நோக்கி  
அதுவும் எம் பாட்டி காலத்துக்கு!  
எம்மை நாமே மதிக்காவிட்டால்

## கவிதை

முன்றாம் மனிதர் எப்படி மதிப்பர்?

உன் மீது நீயே  
பிரயோகிக்கும் அடக்கு முறை பற்றி  
ஒரே ஒரு கணம்  
நீந்திப்பாயா?

ஸ்கண்டினேவிய பெண்களிடமிருந்து  
புற நாகரீகத்தை மட்டுமல்ல  
உன்னை நீயே இழிவபடுத்தாதிருப்பதையும்  
இழிவபடுத்துவோரைப் பழுவென  
சிதுக்குவதையும்  
உன் உரிமைகளைப் பூரணமாக  
உணருவதையும்  
அவற்றை மறுப்பவர்களுடன்  
போராடுவதையும்  
கூடவே கற்றுக் கொள்.

எல்லாவற்றுக்கும் மேலாக  
உன்க்கு மட்டுமென விதிக்கப்பட்டுள்ள  
சட்டங்களை அடையாளம் காணவும்  
இருபாலார்க்கும் பொதுவென  
அமுப்படுத்தாத விதிகளைத்  
தூக்கி ஏறியவும் கற்றுக்கொள்

இல்லாவிடில்  
மனிதராய் அன்றி 'ஜஸா'ய் உறைந்து  
போவாய்  
எந்த நவநாகரிக ஆடையும் உன்னை  
வெப்பமுடிது  
மனிதராக்கா!

\* இ = Beer

ஸமத்ரேயி.

## பெண் இனத்திற்கோர் உறுதி மொழி

கன்னடக் கவிதை விஜயா

ஆங்கிலமொழிபெயர்ப்பு ரவிக்குமார்

எல்லாம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.  
எவ்வித பயமுமில்லை.  
நீ உன்னுடைய தலையை  
உயர்த்தாத வரை  
ஆண்கள் உன்னைச் சுற்றி  
காவலாளிகளாக இருப்பதை நீ காணலாம்.

ஒர் இராவணன் உன்னைத் தூக்கிச்  
கென்றால்  
அல்லது ஒர் தூக்காதனன் உன்னைத்  
தூக்கிலுரிந்தால்  
பல இராமர்களும் கிருஸ்ணர்களும் இங்கே  
உண்டு  
உன்க்கு மூடிவிலி நீளமான சேலை வழங்க,  
தீக்குள்படிப்பு பரிட்டையிலுள்ளைச்  
சித்தியெய்துவிக்க,  
அதை இறுதியில் கபமாக்க.



---

இலக்கியத்தில் பெண்கள்

---

# தமிழ் இலக்கியத்தில் பெண்கள் சிறை சவால்கள்



**சித்திரலேகா மொனாகுரு**

முஸ்விம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி அண்ணமையில் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களுக்கென நடத்திய கருத்தாங்கில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சித்திரலேகா மொனாகுரு சமர்ப்பித்த கட்டுரை இது.

தமிழிலக்கியத்தை படிக்கும் ஒருவர், பெண் இல்லாவிட்டால் இந்த இலக்கியத் தொகுதியே இல்லை என்று கூறுமளவிற்குப் பெண்கள் தமிழிலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். ஒருபுறம் இலக்கியப் பாத்திரங்கள் பல பெண்களாகப் படிடக்கப்பட்டிருக்கின்றன. இன்னோர் புறம் பெண் பற்றிய கருத்துக்கள் இலக்கியங்களில் நிறைந்திருக்கின்றன. இக் கருத்துக்களை தமது முக்கிய பாடுபொருட்களாகக் கொண்டு இலக்கியங்கள் அமைந்துள்ளன.

இத்தகைய முக்கிய இடத்தைப் பெண்ணுக்கு வழங்கிய இலக்கியங்கள், பெண்ணுக்கு எத்தகைய அந்தஸ்தை வழங்கியுள்ளன? இலக்கியத்தில் பெண்களின் சித்திரிப்பு எந்தளவுக்கு சமூக நிலைமைகளுடன் ஒத்துப்போவதாய் அமைந்துள்ளது? இச்சித்திரிப்புக்களால் பெண்கள் பற்றிய எத்தகைய கருத்துநிலை முன்வகுக்கப்பட்டது? இது எவ்வாறு பெண்களின் தமிழைப் பற்றிய கண் ஞோட்டத்தையும் சமூகக் கருத்துக்களையும் பாதித்தது?

## இலக்கியத்தில் பெண்கள்

பெண்களைப் பற்றிய ஆண்களின்  
சித்தரிப்புக்கும் பெண்களின்  
சித்தரிப்புக்கும் வேறுபாடுள்ளதா?  
தற்காலப் பெண் எழுத்தாளர்க  
ளிடையே காணப்படும் பொதுப்  
பண்புகள் யாவை? இவர்களது  
ஆக்கத்திறன் எத்தகையது? சிறந்த  
எழுத்தாளராகப் பெண்  
எழுத்தாளர்கள் வளராமைக்குரிய  
காரணங்கள் யாவை?

மேற்கூறிய விளங்கள்  
தமிழிலக்கியமும் பெண்களும்  
குறித்து ஆழமாகச் சிந்திக்கும் போது  
தோன்றக் கூடிய முக்கிய  
விளங்களாகும். இவை  
ஒவ்வொன்றுமே தனித்தனியாக  
விரிவாக ஆராயப்பட  
வேண்டியதையாகும். எனினும்  
தமிழிலக்கியத்தில் பெண்கள்  
தொடர்பான பொது  
விளங்கமொன்றைப் பெறுவதற்காக  
இவை யாவற்றையும் ஒருசேர  
இடுக்கட்டுரையில் சுருக்கமாகவேனும்  
கையாள முயல்கிறேன்.

கண்ணகி, சீதை, மணிமேகலை,  
திலகவதியார், நளாயினி எனத்  
தமிழிலக்கியம் படைத்தளித்த  
பாத்திரங்கள் சமூகத்தில் இன்றுவரை  
போற்றப்படுகின்றன. இப்  
பாத்திரங்கள் பிரதிபலிக்கும்  
கருத்துக்கள் வெவ்வேறு வகையில்  
இலக்கியங்களில் வெவ்வேறு  
பாத்திரங்களையும் தோற்று  
வித்துள்ளன. இப் பாத்திரங்கள்  
காலந்தோறும் மீண்டும் மீண்டும்  
இலக்கியங்களில் தம்மைப் புதிதாய்ப்  
படைத்துக் கொள்கின்றன. இப்  
பாத்திரங்கள் உயர் இலக்கியங்களில்  
மாத்திரமன்றி பொது மக்கள்  
இலக்கியங்கள் எனப்படும் நாட்டார்  
நாடகங்கள், கலைப் பாடல்கள்  
எனபவற்றிலும் இடம் பெறுவன.

## தமிழிலக்கியத்தில் காலந்தோறும் பெண்

பண்ணைய இடைக்கால  
இலக்கியங்களில் பெண் தொடர்பான  
கருத்துக்களும் பெண்  
சித்தரிக்கப்பட்டிருந்த முறையும்  
எவ்வாறு அமைந்தன என்ற விளக்கம்  
அவசியமானதாகும். தமிழில்  
பண்ணைய இலக்கியமாக விளங்கும்  
சங்க இலக்கியத் தொகுதியில்  
பலவேறான பெண் பாத்திரங்களைக்  
காணலாம். தலைவி, தோழி, செவிலி,  
நந்தாய், விறலி (பாணர் குலப்  
பெண்) இடையர்களான  
பெண்களை இவர்கள் பல்வகைப்  
படுவார். சங்கத்திற்குப் பிற்பட்ட  
இலக்கியங்களில் தலைவி, தோழி  
என்ற பாத்திரங்களே பிரபலப்  
படுத்தப்பட்ட போதிலும் சங்க  
இலக்கியங்கள் வேறு பெண்களைப்  
பற்றியும் பேசின என்பது மனங்  
கொள்ளத் தக்கதாகும்.

பிற்பட்ட கால இலக்கியங்களில்  
காணப்படும் பெண் பாத்திரச்  
சித்தரிப்புடன் ஒப்பிடும் போது சங்க  
காலப் பெண் பாத்திரங்கள் ஓரளவு  
சுயாதீஸம் பெற்றவர்களாகக்  
காணப்படுகின்றனர். சங்ககால  
இலக்கியம் சித்தரிக்கும் சமூகம்  
இனக்குமு நிலைமையைக்  
கொண்டதாகும் என ஆராய்ச்சியாளர்  
கூறுவர். அரசு, நிலவுடமை, சமயம்  
போன்ற நிறுவனங்கள் அதிகளவு  
வளர்ச்சி பெறாத சமூகமாக அது  
அமைந்திருந்தது. பொதுவாக இனக்கு  
முழுச் சமூகத்தில் பெண்களுக்கு  
இருக்கக் கூடிய சுதந்திரத்தின் கில  
அம்சங்களை சங்க இலக்கியப் பெண்  
பாத்திரங்களிலே காணமுடியும்.

திருமணத்திற்கு முன் தான்  
விரும்பிய ஆணுடன் தாராளமாகப்  
பழகும் பெண்ணை சங்க

## இலக்கியத்தில் பெண்கள்

இலக்கியங்கள் காட்டுகின்றன. குறிஞ்சித் தினையில் இடம் பெறும் தலைவி பாத்திரம் இத்தகைய பெண்ணே. தினைப்புன்திலும் இராவில் இருப்பிடத்திற்கும் புறத்தேயும் தனது காதலனைக் கந்தித்தது மகிழும் பெண்னைக் கங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. தாய் போன்ற உறவினர் அறியாது காதலனைக் கந்திக்க வேண்டியிருந்த போதும் அவ்வாறு செய்வதற்குரிய துணிவு சங்ககாலப் பெண் பாத்திரங்களுக்கு இருந்தது என்பதே இங்கு குறிப்பிடக் கூடியது. இந்த உறவினை களவு என சங்க இலக்கியங்கள்கு இலக்கணம் யாத்தோர் கூறுவர்.

மேலும் தாம் விரும்பிய ஆடவனுடன் கூடிச் சென்றுகிடும் பெண்களையும் சங்கக் கவிதைகள் காட்டும். டன் போக்கு என இச்செயல் குறிக்கப் படும். சங்ககாலப் பெண்பாத்திரங்கள், பிற்காலத்தவை போல அரன் மனைக்குள்ளும் இல்லத்திற்குள்ளும் தமது நடமாட்டத்தைக் குறுக்கிக் கொள்ளவில்லை. தினைப்புலத்திலும், கடற்கரையிலும், காட்டிலும், பாலைநிலத்திலும் இப் பெண் பாத்திரங்கள் தாராளமாக நடமாடன. இந்த நடமாட்டச் சதந்திரம் அன்றைய சமூக நிலைமையின் பிரதிபலிப்பு எனலாம்.

சங்க இலக்கியம் பெண்களை வெறுமனே காதற் கிழுத்தியாகவும் வினையாட்டுப் பருவத்தினராகவும் சித்தரிக்கவில்லை. உழைப்போராகவும் உற்பத்தியில் பங்கெடுத்தோராகவும் காட்டுன. தினைப்புன்தில் பறவைகளின்று தானியத்தைக் காப்பாற்றும் பணி பெண்களுடையதாக இருந்தது. "வினைகள் இயற்றுவதில் கணவருக்குப் பெண்கள் துணையாகவிருந்தனர். அவர்

பராஸில் ஏறிக் கிளிகளை ஓட்டிப் பயிரைப் பேணுவர்." சிறுபயிர்க் கெய்கையிலும், பாற்பொருட்களை உற்பத்தி கெய்வதிலும் பேணுவதிலும் அவற்றைப் பண்டமாற்றாக ஏனைய குழுக்களிடையே விற்பனை கெய்வதிலும் ஈடுபட்ட பெண்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றனர். அத்துடன் கடினமான வழிகளைக் கடந்து வெவ்வேறு அரசர்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்ற விறவிகளும் உள்ளனர்.

இவ்வாறு தற்துணிவும் சுயாதீனமும் கொண்டோராகப் பெண்களை இலக்கியம் சித்தரித்த நிலை தொடரவில்லை, மாறியது. தந்தை வழிச் சமூக விழுமியங்களால் வழிநடத்தப்பெறுகிற, ஆனால்குப் பல வகையிலும் அடங்கிப் போகிற பெண் பாத்திரங்களே இலக்கியப் பெண்களாய் சித்தரிக்கும் முறைமையே முக்கியம் பெற்றது. (பிற காலத்தில்சங்க இலக்கியங்களின் புகழ் பாட்டோர் கூட அவை காட்டும் மேற் கூறப்பட்ட அம்சங்களைக் கண்டும் காணாமல் விட்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய தாரும்). பெண் பற்றி இத்தகைய கருத்து திருக்குறள் நாலடியார் போன்ற அறநூல்களில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுப் பின்னர் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களினுடாக நிலை நிறுத்தப்பட்டது.

"தெய்வம் தொழா அன் கொழந்த் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" "பெண்ணிற் பெருந் தக்க யாவன கற்பனும் தின்மையுண்டாகப் பெறின்"

என்றும் அமையும் குறள்களும், வாழ்க்கை துணை நலம் என்ற அதிகாரமும் பெண்கள் ஆண்களுக்கு

## இலக்கியத்தில் பெண்கள்

அடங்கியவர்கள், அதுதான் அவர்களின் சிறப்பு என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன.

மனம் செய்த பின்னர் தன்னை விட்டு நீண்ட காலம் பிரிந்து வேறு பெண் ஒருத்தியுடன் வழங்கி பொருளெல்லாம் இழந்து திரும்பிய கணவனிடம் அவனது நடத்தை பற்றி எதுவும் கூறாது 'சிலம்புள் கொண்ம்' என்று தயவுக்கக் கூறிய கண்ணகி சிலம்பு காட்டும் பத்தினியானாள். சிலப்பதிகாரத்தை ஆக்கியதற்கான காராவன்களுள் ஒன்றாக உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் அமைகிறது. இத்தகைய கண்ணகி பாத்திரமே பின் வந்த இலக்கியங்களில் பெண்களுக்கான வகை மாதிரிப் பாத்திரமாக அமைந்துள்ளது.

கம்பராமாயணம் காட்டும் சீதை, கோசலை, மண்டோதரி போன்றோரும் இவ்வகையினரே. இவர்கள் இக்கால இலக்கியங்களால்-பெண்களுடைய குணங்களெனக் கிறப்பித்துக் கூறப்படும் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்ற நாற்குணங்கள் கொண்டவர்களாய், கொண்ட கணவனையே தெய்வ மௌனக் கொண்டு பதிவிரதா தர்மம் தவறாமல் வாழ்ந்தவர்கள். குட்டரோகியான கணவனை அவன் விரும்பிய விபசாரியிடம், கூடையில் வைத்து தலைமேல் கமந்து சென்ற நளாயினி போன்ற பாத்திரங்கள் இப் பதிவிரதா தர்மம் என்ற இலட்சியத்தின் வடிவங்களாக அமைந்தனர். பெண் கயாத்தீன மற்றவர்; எக்காலத்திலும் ஓர் ஆணின் நிழவிற் தங்கயிருக்க வேண்டியவள் என்ற கருத்து சாஸ்திர ஆசிரியர்களால் மாத்திரமன்றி இலக்கிய ஆசிரியர்களாலும் வற்புறுத்தப்பட்டது.

இடைக்கால இலக்கியங்களான பெருங் காவியங்களிலும் சிறு பிரபந்தங்களிலும் படைக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் தலைவனாகிய ஆணினது பெரும்பாலை விளக்கவும் துலக்கவுமே செயற்பட்டுள்ளனர். உலா, தூது, பரணி போன்ற இலக்கிய வடிவங்களில் இந்நிலையைத் தெளிவாகக் காணலாம். ஆணினுடைய அழகு, வீரம், புகழ் இவற்றில் தங்களை இழந்து அவனை அடையத் துடிக்கும் பேததைகளாகப் பெண்கள் சீததரிக்கப்பட்டனர். இந்த ஆணில் கொண்ட விருப்பத்தினால் பெண்கள் தங்கள் சுய நினைவை இழந்து செயற்படுவார்கள். நாணம், பயிர்ப்புப் போன்ற பெண்மைக்குரிய குணங்களைப் பற்றி இப் பந்தர்ப்பங்களில் ஏவரும் அலட்சிக் கொள்வதில்லை. தெருவினால் உலாவரும் தலைவனாக் கண்டவடன் காதலுற்று மெலிந்து கைவளைகள் கழுவும். இடையிலிருந்து அடை தளரவும் ஏக்கழும் பெண்களை இப் பிரபந்தங்களில் காணலாம். இப் பாத்திரங்கள் தலைவனின் புகழைத் துலக்கி காட்டும் துணைப் பாத்திரங்களேயாகும். ஆண்களது பெண் பற்றிய கணவுருவப் புனைவாற்றவின் (male fantasy) இலக்கிய வெளிப்பாடுகளாக இவை அமைந்துள்ளன.

மேற்கூறியவற்றை நோக்கும் போது பண்டைய தமிழிலக்கியங்களை விட இடைக்கால இலக்கியங்களில் பெண்களின் நிலை மிகவும் பின்னைடந்து போன்றை உணரக் கூடியதாய் உள்ளது. ஆணால் இப் பின்னைடான் பாத்திரங்களே பெண்களது இலட்சியத்துக்கு உரியனவாற் வற்புறுத்தப்பட்டன. இவ்வகையில் சமூகத்தின் கருத்து

## இலக்கியத்தில் பெண்கள்

நிலையும் பெண் பற்றிய அதன்  
கருத்துக்களும் அமைந்திருந்தன.

மேற் கூறிய பெண் பாத்திரங்கள்  
செல்வச் செழிப்புள்ள சமூகத்தைச்  
சேர்ந்தனவாகவே அமைகின்றன  
என்பதும் குறிப்பிடக் கூடியதாகும்.  
அரசுக்குப் பேண்டிர், செல்வந்த  
மகளிர் போன்றவரோ முக்கியமான  
இலக்கியப் பாத்திரங்கள். மன்னரும்  
பணிகின்ற வணிகனான  
மாசாத்துவனுடைய மகள்  
கன்ணகியுடன் ஆரம்பித்த இந்த  
நிலைமை நீண்ட காலத்திற்கு  
தொடர்ந்தது.

இதே சமயம் வேறு சில  
இலக்கியவடிவங்களில் குறிப்பாக  
பள்ளு, குறவுஞ்சி போன்றவற்றில்  
ஓராவு சுயாதீனமுள்ள தாம்  
கருதுவதைக் கூறுகின்ற  
பெண்களைக் காணலாம். பள்ளு  
இலக்கியங்களில் இடம்பெறும்  
பள்ளியர், குறவுஞ்சியில் காணும்  
குறத்தி ஆகியோர் இதற்கு  
எடுத்துக்காட்டுகளாவர். ஆனால்  
இவர்கள் இவ்விலக்கிய வடிவங்களின்  
முதன்மையான பாத்திரங்களல்லர்.  
துணைப் பாத்திரங்களேயாவர்.  
அத்துடன் இப் பாத்திரங்கள் சமூகக்  
கருத்து நிலையால் போற்றவும்  
படவில்லை. எனவே இப்  
பாத்திரங்களைப் பற்றி எவரும்  
எடுத்துக் கூற முன்வாவில்லை.  
பள்ளியர், குறத்தியர் ஆகியோராது  
சுயாதீனம், தற்குடியில் போன்ற  
குணங்கள் கேள்க்குரியனவாக  
இலக்கிய ஆசிரியர்களால்  
சித்தரிக்கப்பட்டன. பள்ளு  
இலக்கியங்களில் இடம் பெறும்  
உழவனான பள்ளன் தனது இரு  
மனைவியான முத்தபள்ளி,  
இளையபள்ளி ஆகியோரிடையே  
அகப்பட்டுத் திண்டாடுபவனாகவும்  
அவனை சிரமப் படுத்துபவர்களாக  
மனைவியராயும் இந்த

இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.  
இளைய பள்ளி வசிய மருந்து  
கொடுத்துப் பள்ளனைத்  
தன்வசமாக்கினாள் எனப் பின்வரும்  
செய்யுள் கூறும்:

மெயியில் நாவிச செவியினில் மாகடன்  
வேங்கைப் பல்லும் தேவாங்கிற் பித்தும்  
ஷயாவின் தலைதனின் மூணையும்  
பன்றி முன்னும் குருளியும் கூட்டுக்  
கையினாலே அராத்து  
உண்டை பண்ணி வெசு  
கன்னாகு கன்னாடன் பள்ளனுக்கிட்டாள்  
பொய்யும் இந்தீர மாசால வித்தையும்  
ஷரையென்னவும் கற்றாள் காணாண்டு.

(கதிரைமலைப் பள்ளு)

இதே போல வெவ்வேறு  
ஊர்க்கனுக்குச் சென்று குறி சொல்லி  
சன்மானம் பெற்றுவரும் குறத்தியை  
நோக்கி அவனது ஒழுக்கத்தை  
சந்தேகித்து கணவன் கூறும்  
வார்த்தைகளும் மனங் கொள்ளத்  
தக்கன. இது பெண்கள் பற்றிய  
அக்கால ஆன் நோக்கு  
நிலையினின்று தோற்றம் பெற்ற  
கண்ணோட்டமாகும்.

ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே  
காரைப்பாம் பேது பெண்ணே சிங்கி!  
(காரை)  
சீர் பெற்ற சோழன்  
குமாரததியார் தந்த  
செம்பொன் அரை ரூண்டா சிங்கா!  
(செம்பொன்)

மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்  
கொப்புளம் கொள்வாணேன் சிங்கி!

(கொப்பு)  
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த  
பாரமுந் தாரமடா சிங்கா! (பார)

எட்டுப் பறவை குழுறும் கழுகிலே  
பத்தெட்டுப் பாம்பேது சிங்கி! (பத்தெ)  
குட்டத்து நாட்டாருங் காயங் குளத்தாரும்  
இட்ட சவுடியடா சிங்கா! (இட்ட)

(திருக்குற்றாலக் குறவுஞ்சி)

## இலக்கியத்தில் பெண்கள்

இரட்டை அர்த்தம் தொனிக்கும் விரசமான கேள்விகளை குறத்தியை நோக்கி குறவன் கேட்பதை மேற்கூறிய பாடற்பகுதி காட்டுகிறது.

19ம் நூற்றாண்டின் பிறபகுதியில் நிலைமை மாற்றமடைந்தது. ஆசியாவில் தோற்றம் பெறத் தொடங்கிய தேசியவாதம் அதையொட்டி வளர்ந்த சமூக சீர் திருத்தக் கண்ணோட்டம், ஜோப்பிய நாடுகளின் கருத்துப் பரப்பல் போன்ற இன்னோர் ணன காரணங்களால் ஆசியா முழுவதிலுமே பெண்களது முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் பரவலாக தோன்றின. இவற்றினை இலக்கியங்களும் பிரதிபலித்தன. தமிழிலக்கியமும் இப் பொதுப் போக்கிற்கு உட்பட்டது. நாவல், சிறுக்கதை, கவிதை முதலிய புதிய ஆக்க இலக்கியத் துறைகளில் ஈடுபட்ட இலக்கிய கர்த்தாக்கள் பலரும் பலவேறு அளவிலும் வகையிலும் தமது சமகாலப் பெண்களின் நிலைமை குறித்துக் தமது கருத்துக்களை வெளியிட்டனர். குறிப்பாக அக்காலப் பெண்களின் பின்தங்கிய நிலைமை, அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிகள் என இக் கருத்துக்களைப் பொதுவாக பகுத்துக்கூறலாம். ச.வேதநாயகம்பிள்ளை, அ. மாதவையா, தி.க. சாவணமுத்துப் பிள்ளை போன்றோர் 19ம்

நூற்றாண்டின் பிறபகுதியிலேயே இத்தகைய கருத்துக்களைக் கூறத் தொடங்கியிருந்தனர். பெண்கள் கல்வி கற்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கான வழியென இவர்கள் ஒரே குரலிற் கூறினர். எனினும் கணவனுக்குத் துணையானவர்கள், அவனுக்கு மேலும் மேன்மையைச் சேர்ப்பவர்கள்

பெண்கள் என்ற கருத்தே நிலைத்திருந்தது. "பெண்களுடைய கல்வியால் புருஷர்களுடைய கல்வியும் அதிகரிக்குமென்பது பிரகாசமா யிருக்கிறது. எப்படியென்றால் பெண்கள் தங்களைக் கல்வியால் வெல்லாமல் இருக்கும் பொருட்டும் புருஷர்களுக்குக் கல்வியில் அதிக கவனமும் முயற்சியும் உண்டாகும் என்பதற்கும் எள்ளளவும் ஜயமில்லை.." (வேதநாயகம் பின்னை- பெண்கள்வி)

"...கற்றுத் தேர்ந்த தன் புருஷங்களுடைய நேசத்தையும் பாசத்தையும் தன் அழகு அழிந்து போன காலத்திலும் ஒரு நாளுங் கைவிடாது கொள்ள விரும்பும் பெண், அவனுக்குப் பிரியமாயுள்ள கல்வியில் தானும் தேர்க்கி அடைய வேண்டும்" (அ. மாதவையா- பத்மாவதி சரிதம்.)

"கல்வி நலம் பெற்றனரேற் காரிகையர் காதலர்க்குச் சொல்லரு நற்றுனையைன் ரோ தொல்லுலகு சிறக்குமற்றோ" (சாவணமுத்துப்பின்னை- தந்தைவிடு தூது.)

மேற்கூறிய கருத்துக்கள் இக் காலத்தில் பெண்கள்வி வற்புறுத்தப் பட்டாலும் கூடப் பெண்கள் பற்றிய அடிப்படை நோக்குநிலையில் மாற்ற மேற்பாதத்தைக் காட்டுவனவாகும்.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கப்பிரமணிய பாரதியினுடைய கருத்துக்கள் இவ் அடிப் படையிலிருந்து மாறு பட்டவையாக அமைந்தன.

'நானும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்' என்ற தொடர் இடம் பெறும் புதுமைப்பெண் என்ற

கவிதையும், பெண்கள்  
விடுதலைக்கான பத்து விதிகள்  
அடங்கிய கட்டுரையும் பெண்கள்  
பற்றிய பாரதியின் முற்போக்கான  
கருத்துக்களுக்குச் சான்றாகும்.  
மேலே கூறியவற்றிலிருந்து ஒரு  
விடயத்தை இங்கு மீண்டும் அழுத்திக்  
கூற விரும்புகிறேன். அதாவது சங்க  
இலக்கியங்களுக்குப் பிற்பட்ட கால  
இலக்கியங்களிற் சித்தரிக்கப்பட்ட  
பெண் - க்யாதீஸ்மற்ற, எல்லாக்  
சந்தர்ப்பங்களிலும் ஆண் வழித்  
தீர்மானங்களால் வழி நடத்தபப்  
டுகின்ற பெண் - இலட்சியமயப்  
படுத்தப் பட்டமையாகும். இத்தகைய  
பெண் பாத்திரங்களே சமூகப்  
போற்றுதலுக்கு உரித்தாயின.  
இவையே இலட்சியப் பாத்திரங்களாய்  
சமூகத்தில் பெண்களது கருத்து  
நிலையையும் வழி நடத்தின.

இவ்விடத்தில் ஒரு பிரச்சனை  
தோன்றுகிறது. மேற்கூறிய,  
இலட்சியமயப் படுத்தப்பட்ட பெண்  
பாத்திரங்கள் சமூக யதார்த்தத்தை  
எவ்வளவு தூராம் பிரதிபலித்தன? இக்  
சித்தரிப்புக்கள் சமூக யதார்த்தத்  
துடன் எந்தளவுக்கு ஒத்துப்போனது?

இதுவரை மேலே பார்த்த  
இலக்கியங்கள் ஏட்டுவழி வந்த  
செந்நெறி இலக்கியங்களாகும்.  
இவை கருத்துநிலையின் இலக்கிய  
வெளிப்பாடுகளாகும். அதாவது  
அதிகாரமுடைய செல்வாக்குப் பெற்ற  
வர்க்கம் / இனம் / பால் உடன்தது,  
சிறந்தது எனக் கருதும் கருத்துத்  
தொகுதியின் இலக்கிய வெளிப்  
பாடுகளாகும். இவற்றின் ஏணைய  
வர்க்கம் / இனம் / பால் ஆகியவற்றின்  
நடைமுறை யதார்த்தம் இடம்  
பெறாது. இதைக் காண்பதற்கு  
நாட்டார் இலக்கியத்தையும் நாம்  
நாட வேண்டியுள்ளது.

## நாட்டார் இலக்கியமும் பெண்களும்

நாட்டார் பாடல்களின் ஆதார சக்தி  
மக்களின் அன்றாட நடைமுறை  
யேயாகும். இதனால் மக்கள்  
வாழ்க்கையில் காணப்படும் பல்வேறு  
அம்சங்களையும் அறிந்து கொள்ள  
உதவும் ஆதாரங்களாகவும் இவை  
அமைகின்றன.

குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில்  
பெண்ணின் இருப்பு, பெண் பற்றிய  
சமூகக் கண்ணோட்டம் என்பவற்றை  
அறிய இவை சிறந்த சான்றுகளாகும்.  
பெண்ணின் சமூக ஸ்தானம்  
நாட்டார் இலக்கியங்கள் மூலம் நன்கு  
வெளிப்படுகிறது. மேலும் நாட்டார்  
பாடல்களிற் கணிசமானவை  
பெண்களின் வாய்மொழியாக  
அமைந்தவை. அவர்களது பல்வேறு  
மன நிலையின் பிரதிபலிப்புகளாகவும்  
வெளியானவை.

இந்திய, இலங்கை தமிழ்ச்  
சமூகங்களில் பெண், சுதந்திரமான,  
தனிப்பட்ட ஒரு நபர் அல்ல. அவள்  
தனது வாழ்க்கையின் பல்வேறு  
கட்டங்களிலும் ஒரு ஆண் மகளைச்  
சார்ந்து நிற்க வேண்டியவள்.  
திருமணம் ஆகாத, விதவையான  
அல்லது ஆண்குழந்தை பெறாத  
பெண் சமூகத்தின் நன்மதிப்பைப்  
பெறுவதில்லை. இது வர்க்க க  
வேறுபாட்டையும் மீறி பெண்ணின்  
பொதுமையான, இரண்டாந்தர  
நிலையைக் காட்டுவதாகும்.  
இலங்கையிலும் பார்க்க  
தென்னிந்திய சமூதாயத்தில்  
பெண்ணின் நிலையிக்கவும்  
பரிதாபத்திற்குரியது, ஆணின் நிப்  
பெண்ணின்கு சொத்துரிமையில்லை.  
கணவன் இறந்தால் பெண்  
சொத்துரிமையற்ற அப்பையாகிறாள்.  
ஆண்குழந்தை பெறாவிடின் அவளது  
சொத்துங்கள் தொடர வழியில்லை.

## இலக்கியத்தில் பெண்கள்

இதனாலேயே விதவையாக இருப்பதிலும் மலடியாக இருப்பதிலும் தமிழ்ப் பெண் பெருந்துணப்பத்தை அறுபவிக்கிறாள். இவங்கையிலும் விதவைப் பெண் னுக்கு சமூக மதிப்பு இல்லை. "கைம்பெண்டாட்டி" என்று அவள் புறக்கச்சிக்கப்படுகிறாள். இதனாலேயே கணவன் இறக்க முதல் மஞ்சள் குங்குமத்துடன் தாம் இறக்க வேண்டுமென விரும்புகின்றனர் தமிழ்ப் பெண்கள்.

மச்ச மச்சா நெல் விளையும் முடுத்து சம்பா போரோ மும் மச்சாண்டார் கையாலே மாசப்படி வாங்கித் திங்க மாபாவி ஆணைப்பா

குச்ச குச்சா நெல்விளையும் குமுட்டு சம்பா போரோ மும் கொழுந்தனார் கையாலே கூலிப் படி வாங்கித் திங்க கொடும் பாவி ஆணைப்பா

தமிழ் நாட்டுச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்பாடல், கணவன் இறந்ததால் குடும்ப நிர்வாகம் அப்பெண்ணின் மைத்துனர்கள் கைக்கு மாற, அவர்களில் தங்கி வாழ வேண்டியுள்ளது எனப் பெண் புலம்புவதைக் காட்டுகிறது.

குழந்தையற்ற பெண்ணின், அதுவும் ஆண் வாரிசற்ற பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளது நிலை சொல்லும் தாமன்று. ஆண்குழந்தை இருந்தால் அக் குழந்தை மூலம் சொத்துறிமை தொடரும். கணவனின் சீகோதரர் தயவை எதிர்பார்த்து நிற்கும் அவலும் இல்லை. ஆனால் ஆண் குழந்தை இல்லாவிட்டிலோ கணவனுடைய, அல்லது அவளது ஆண் சீகோதரர்கள் விட்டில் அவர்களது பணிப்பெண் போல தனது மீதி நாட்களைக் கடத்த நேரிடுகிறது.

பொருளாதார அநாதையான அவள் நிலை பின்வரும் ஒப்பாரியில் வெளிப்படுகிறது. கணவனை இழந்த பெண்ணுடைய சோகத்தின் வெளிப்பாடாக மாத்தீரமன்றி ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணுடைய அவலநிலையின் சமூகப் பதிவேடாகவும் விளங்குகிறது இந்தப் பாடல்.

மருசனத் தொந்தியில் மைந்தன பிறந்தாக்க மைந்தனுக்குப் பங்குண்டும் மதுரைக் கோட்டுலேயும் நியாயமுண்டும் மருசனத் தொந்தியில் மைந்தன பிறக்கலியே மைந்தனுக்குப் பங்குமில்ல மதுரைக் கோட்டுலேயும் சூயமில்ல

வாழ்க்கைத் துணையை இழந்தால் ஆண்களைவிடப் பெண்களே கலங்கி அழுவதற்கும் அவர்களது வாய்மொழியாகவே ஒப்பாரிகள் உருப்பெறுவதற்கும் உரித்தான் சமூகக் காரணம் இப்போது இலகுவாக விளங்குகிறதல்லவா?

ஒருதார மணம் பற்றி நமது சமூகம் பெருமைப்பட்டிலும், நடைமுறையில் ஆண்கள் தமது மனைவியரைவிட வேறு பெணகளுடன் தொடர்பு வைத்திருப்பதைக் காணலாம். உண்மையில் ஒரு புருஷ மனமே நிலவுகிறது. ஒருதார மணம் அன்று, தமிழ்நாட்டில் இது சர்வ சாதாரணம். ஆசர்ப்படி திருமணம் செய்வது ஒரு பெண்ணைத்தான். ஆனால் வேறு பெண்களை நாடுவதும், அவருக்குப் பிறக்கும் பின்னைகளை பராமரிப்பதும் வழக்கம். சொத்து வசதியுள்ள, உயர்வகுப்புக் குடும்பங்களில் இது சர்வசாதாரணம். ஆனால் குறிய சலுகையாக இது கருதப்படுகிறது. ஆனால் ஆனால் குறுதப்படுகிறது. ஆனால் மனைவியின் உரிமையில் தலையிடுவதாகும். தனக்கு

## இலக்கியத்தில் பெண்கள்

முழுமையாகச் சேரவேண்டிய  
சொத்தும் க்கபோகமும்  
இன்னொருத்திக்குப் பங்கு  
போகிறதே என்ற ஆத்தீரம்  
சக்களத்திக் கண்ணடையின் சமூக  
அடிப்படையாகும்.

பொறாக வன்னியளர்  
பொத்துவில்பாப்பமென்டு  
என்ன மருந்துகளைப் போட்டு  
மயக்குறானோ தேவுடியான்.

நிலப்பிரபுத்துவ, செல்வந்த  
குடும்பங்களில் பெண் வீட்டுக்கு  
வெளியே பொருள் உற்பத்தியில்  
ஏடுபடுவது மிகக் குறைவு.  
நிலப்பிரபுக்களின் சொத்துரிமை  
தொடர்வதற்கான வாரிக்க்களை  
உருவாக்கும் பஸியிலேயே அவள்  
ஏடுபடுகிறாள். ஆனால் ஏழை  
விவசாயக் குடும்பங்களில்  
பெண் இனின் நிலை வேறு. அங்கு  
பெண், பொருள் உற்பத்தியிலும்,  
தொழிற் சக்தியை உருவாக்குவதற்கு  
ஏதுவான இனவிருத்தியான மறு  
உற்பத்தியிலும் ஏக காலத்தில் பங்கு  
கொள்கிறாள். சமூகச் சரண்டலுக்கு  
அவள் ஆளான போதும் சிறிய  
சதந்திரமாவது அவனுக்கு உண்டு.  
விவசாயம் சம்பந்தமான சில  
குறிப்பிட்ட தொழில்கள் பெண்  
களுக்கே உரியவை. நாற்று நடுதல்,  
களைபிடுங்கல் போன்றவை அவை.  
அறுவடையின் பின் நெல்லைக்  
குற்றி அரிசியாக்கலும் பெண்ணின்  
வேலையாகும். மேட்டு நிலப்  
பயிர்களில் தினை ஒன்று. தினை  
விளைந்த பின் அதற்குக் காவல்  
தேவை. இதனையும் பெண்களே  
செய்வர். கொங்கு மாவட்டப் பாடல்  
ஒன்று இதனைத் தெரிவிக்கிறது.

ஓடி ஓடிக் கொய்தாளா  
ஒனப்பு மடி தெனங்கருதெ(கதி)  
பாடிப் பாடிக் கொய்தாளா  
பத்துமடி தெனங்கருதெ  
வட்டோ வட்டோப் பாறையிலே

கொட்டுனாளாந் தெனங்கருதெ.

ஆணைத் துணைக்கொண்டு  
அவனில் தங்கி வாழும் இரண்டாந்தா  
நிலை எமது பெண்களுக்குரியது.  
எனினும் இந்நிலைக்கு எதிராகச்  
கிலர் குால் கொடுத்தும் உள்ளனர்.  
பொருந்தாத மணத்தை எதிர்த்தும்,  
கொடுமை செய்யும் கணவனுக்கு  
எதிராகவும் இந்த எதிர்ப்புக் குரல்கள்  
உயர்ந்துள்ளன. தமது பண  
வலிமையால் உடல் வலிமையால்  
ஆண்கள் தமக்கு மிகவும்  
இளையவரான பெண்களைத்  
திருமணம் செய்வதுண்டு. இத்தகைய  
திருமணங்கள் சமூகத்தின் எல்லா  
மடைங்களிலும் இடம் பெறுபவை.  
பெண்கள் இதனை ஏற்றுக்  
கொண்டு அடங்கிப் போவதுதான்  
பெரும்பான்மையாக நிகழ்ந்தாலும்  
தனது மன வேக்காட்டையும்  
வெறுப்பையும் நாட்டார் பாடல்களில்  
வெளிப்படுத்தியுள்ளனர்.

நாணலுத் தட்டைபோல நரைச்ச  
கிழவனுக்கோ  
கோவப்பூம் போல குமரி வந்து  
வாய்க்கனல்ல.

எவ்வளவுதான் பொருளாசை  
காட்டுனாலும் மனம் விரும்பாத  
மணத்தை மறுத்துப் பேசும்  
தைரியத்தை சில பாடல்களிற்  
சந்திக்கலாம்.

"தங்கத் தயிலாவைத் தா னெண்டு  
கொண்ணாலும்  
தாரம் இழந்தனுக்கு நான்  
தாரமாப்போற்றில்ல"  
"தங்கத்தால் வேட்டிகட்டி சருகையால்  
சால்வை போட்டு  
கெருப்பில் நடந்தாலும் அவரைச்  
ஷேரமனம் செல்லுதில்ல"

தமிழ் நாட்டில் சில சாதியினரிடையே  
பெண்களுக்கு விவாதத்துக் கெய்யும்  
உரிமையும் மறுமணம் செய்யும்  
உரிமையும் உண்டு. இதனால்  
கணவனுடன் பிரச்சனை

## இலக்கியத்தில் பெண்கள்

வரும்போது அதனைச் சுகித்துக் கொண்டு வாழுந்து தீர் வேண்டிய நிரப்பந்தமில்லை. மிக இலக்குவாகப் பெண்ணே மனமுறிவு செய்து கொள்ளலாம்.

**குத்தின அரிசி ஓரவிலே**  
கொளிக்க அரிசி மொறத்திலே  
ஆக்கின சோத்துக்கு உண்ணாமை  
பேசின  
இந்தாடா மாமா உன் தாலி

கட்டிய தாலியை அறுத்து தனது குதந்திரத்தை நிலைநாட்டும் பெண்ணின் குரல் இங்கே ஒலிக்கிறது.  
நாட்டார் இலக்கியங்களையும், செந்நெறி இலக்கியங்களையும் ஒப்பிடும் போது அவைகாட்டும் பெண்களிடையே வேறுபாடு. இருப்பதைக் காணலாம். மனமுறிவு செய்யும் பெண்ணையோ, பொருந்தாத திருமணத்தை எதிர்க்கும் பெண்ணையோ செந்நெறி இலக்கியங்களிற் காணுதல் முடியாது. ஆனால் நாட்டார் பாடல்கள் தமிழ் சமூகத்தின் உயிரும் உணர்வும் கொண்ட பெண்ணைக் காட்டுபவையாகும்.

எவ்வாறாயினும் தந்தை வழிக் கூட விழுமியங்களால் வழி நடத்தப்படும் சமூகத்தில் உள்ள பெண்ணே தமிழ் இலக்கியம் காட்டும் பெண் ஆவாள். செந்நெறி இலக்கியங்கள் இப் பெண்ணை இலட்சியமயப்படுத்த அவன்து மன வெப்புகாத்தையும், தாழ்ந்த நிலையையும் நாட்டார் இலக்கியம் காட்டுகிறது. இவ் வேறுபாடு அவதானிக்கத் தக்கது. தமிழ் இலக்கியத் தொகுதியில் பெரும்பாலான வை ஆண்களால் படிக்கப் பட்டவையாகும். இதனால் பெண்களைப் பற்றிய சித்தரிப்புக்களும் கருத்துக்களும் ஆண்களுடையதாகவே

அமைகின்றன. பெண் எழுத்தாளர் எவ்வாறு எழுதினார்? ஆன்- பெண் எழுத்தாளரிடையே வேறுபாடுள்ளதா? எனபது அடுத்த வினாவாகும்.

### பெண் எழுத்தாளர்

பண்ணடக்காலத்திலிருந்து சிறுபான்மையினராகவேனும் பெண் இலக்கிய கர்த்தாக்கள் காணப்படுகின்றனர். சங்க காலத்தில் 26 பெண்பாற் புலவர்கள் இருந்தாகக் கூறுவர். இவர்களுள் பிரபலம் பெற்றவர் ஒளவையார் ஆவார். 56 சங்க கவிஞர்கள் இவரது பெயரில் உள்ளன. குறுந்தொகை, நற்றினை, அகநானுாறு, புறநானுாறு ஆகிய தொகை நூல்களில் இவை இடம் பெறுகின்றன. இப்பாடல்கள் அரசரைப் புகழும் பாடல்களாகவும், காதற் பாடல்களாகவும் அமைந்துள்ளன. காரைக்காலம் மையார் கி.பி ம் நூர்றாண்ணடச் சேர்ந்தவர். பக்தி இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா. இவரது எழுத்துக்களில் இறைவன் மதான பக்தியுணர்ச்சியும், அறிவு ரீதியான சமய வாதமும் கலந்துள்ளன.

ஆண்டாள் (ஏழாம் நூற்றாண்டு) இன்னோர் தமிழ் நாட்டுப் பக்தி இலக்கிய கர்த்தாவாவார். வைணவ பாகரங்களை எழுதியுள்ளார். கண்ணன் மேல் காதல் கொண்டு எழுதிய பாகரங்கள் இவை. தமிழ் இலக்கியப் பரப்பிலேயே பெண் ஞூடைய காதல் உணர்வினை மிகுந்த ஆற்றலுடன் பெண் என்ற நிலையிலும் வெளிப்படுத்தும் பாடல்கள் இவருடையவை. (காதல் உணர்ச்சியை வெளிப்படையாகப் புலப்படுத்த பெண் கவிஞர்கள் தயங்குவதுண்டு). இடைக்காலத்தில்

## இலக்கியத்தில் பெண்கள்

ஓளவையார் என்ற பெயரில் சில  
இலக்கியங்களும் தனிப்பாடல்களும்  
எமக்குக் கிடைக்கின்றன.

ஆண்டானுடைய காதற்பாடல்களைத்  
தவிர்த்து நோக்கினால் ஆண்  
எழுத்தாளருக்கும் பெண்  
எழுத்தாளருக்கும் இடையே பெரும்  
வேறுபாடுகளோ, விசே  
அம்சங்களோ இருப்பதைக்

கானமுடியாது. இடைக்கால  
ஓளவையாரும் ஆத்திகுடி கொன்றை  
வேந்தன் போன்ற அறநூல்களில்  
பெண் ஞுடைய தாழ்த்தப்பட்ட

(தொடரும்.. - அடுத்த இதழில்  
தற்காலத் தமிழ் பெண்  
எழுத்தாளர்கள்)

# ஜெயலலிதாவிள் தேசம்

2:2  
ஏந்  
நீ





சிதறிய கணவுகளின் குலியலாகக் கிடக்கின்ற மக்களுக்கு இவர் ஆற்ற வேண்டிய பணி மேற்கு நாட்டு வாழ்வுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. கவிஞரின் வாழ்வனுபவங்கள் ஈழத்து இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்பட வேண்டியவை. சிருஸ்டிக்கலை கவிஞருக்குக் கைவந்தது. வேண்டியதெல்லாம் கலைத்துவம் பொன் முட்டைகளை அடைகாத்துப் பொரிக்க வைக்கிற பொறுமை மட்டும் தான்.

கல்லூர் கி.பி அரவிந்தனின்  
அண்ணமக்காலத்து கவிதைகள் 16  
இனி ஒரு வைக்கறை என்ற பெயரில்  
தமிழகத்து பொன்னி

பதிப்பகத்தினரால் 1991 மார்ச்  
மாதத்தில் வெளிவந்துள்ளது. இக்  
கவிதைத் தொகுப்பில் இடம்  
பெற்றுள்ள 16 கவிதைகளில் நான்

## விமர்சனம் - அறிமுகம்

எதிர்பார்த்த சில கவிதைகள் இடம் பெறவில்லை. முக்கியமாக தமிழ் நாட்டுக்கு பிரியாவிடை கூறி 1987 களில் இவர் எழுதிய வசன கவிதை. இது ஒரு அறிக்கை வடிவத்தில் வெளிவந்தது. நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக் கவிதை முக்கியமான ஒரு சாக்னம் என்பது எனது கருத்து. இந்த வகையில் இக் கவிதை தொகுப்பு ஏழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் விடுவளியாய் மறைந்து போன சிவகுமாரனுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. "மாவளிக் தோட்டக்கில் நீ வீழ்ந்து விடந்தாய். செமண் பாத்திக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்தது. தோட்ட வெளிக்கு எல்லையிட்டிருக்கும் பணகளின் பின்னே, ஜரின் புறத்திருந்து விழிகள் உன்னை மொய்த்திருந்தன. துப்பாக்கிகளின் முற்றுகை யுடைத்து மாலைச் சூரியன் உன்னைத் தொடுகிறான்."

என்று சிவகுமாரனின் இறுதி வேளைகள் நினைவு கூரப் படுகிறது. "முதல் வித்து நீ.. முன்னறிவித்தவன் நீ.. சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தாய். காலவெளியில் சுவடுகள் பதித்தாய். காலக் கரையிலும் உந்தன் சுவடுகள்..

இன்று மேற்கு நாடு ஒன்றிற்கு மனம் விரும்பாமல் வந்து சேர்ந்திருக்கும் இவரது மனச் சிக்கலை இறுதிக் கவிதை தொட்டுக் காட்டுகிறது.

"பளிப்புகாரில் பகலுறையும்"

"இதுவும் சிறைதான்" என்று என்ன வைக்கிற வாழ்வு.

காணும் முகங்களில் நட்பு கடர நம்மார் முகங்களில் தூாகம் நெளிகிற ஜோராப்பிய தமிழ் வாழ்வின் கசப்பான யதார்த்தம் கவிஞருக்கு உறைத்திருக்கிறது.

பள்ளிக் கூடங்கள் தேவர் களின் ஆலயம் இங்கெல்லாம்

சிறை சனவகளின் குவியலாகக் கிடக்கின்ற மக்களுக்கு இவர் ஆற்ற வேண்டிய பணி மேற்கு நாட்டு வாழ்வுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. கவிஞரின் வாழ்வனுபவங்கள் ஈழத்து இலக்கியத்துக்கும் வரவாற்றுக்கும் பயன்பட வேண்டியவை. சிருஸ்டிக்கலை கவிஞருக்குக் கைவந்தது. வேண்டியதெல்லாம் கலைத்துவப் பொன் முட்டைகளை அடைகாத்துப் பொரிக்க வைக்கிற பொறுமை மட்டும் தான்.

-வ.ஐ.ச.ஐயபாலன்

**இனி ஒரு வைக்கறை கவிதைத் தொகுதி**

**க.மி அரவித்தன்**

வெளியீடு:  
பொன்னி

25 அருணாசலபுரம் பிரதானசாலை  
அடையாறு.  
சென்னை 20.

**எமது விடுதலை**

தேசங்கள் பலதிலும்  
விடுதலை வந்தது இன்று  
சுதந்திரம் விடைத்தது  
எனினும்

தேசங்கள் பலதிலும் மனிதர்கள்  
இன்னும்  
பிச்சைப் பாத்திரங்களை  
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.  
நாமும் பெறுவோமா  
தோழர்களே  
பிச்சைப் பாத்திரத்தோடு  
நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்  
எனினும்  
வேண்டவே வேண்டாம்  
எங்களில் சிலரது விடுதலை  
மட்டும்;  
விலங்கொடு கூடிய  
விடுதலை மட்டும்  
வேண்டவே வேண்டாம்!

தோழர்களே  
விலங்குகளுக்கெல்லாம்  
விலங்கொள்ள செய்தபின்  
நாங்கள் பெறுவோம்  
விடுதலை ஒன்றை.

**சிவரமணி**  
(நன்றி கொல்லாத சேதிகள்.)

**கவிதைக்கவனக்  
காத்திருக்க வைத்துவிட்டு  
காணாமல் போய்விட்ட  
சிவரமணி**

**19 மே 1991 அன்று**

பெண்ணிலைவாதியும் கவிஞருமான  
சிவரமணி - யாழ் பல்கலைக்கழக  
இறுதியாண்டு மாணவி - தற்கொலை  
செய்து கொண்டார். தனது  
இறப்புக்குப் பின்தான் சிவரமணி  
எனக்கு அறிமுகமானார். முகம்  
தெரியாத அவரது உணர்வுகளை  
அவர் விட்டுச் சென்ற சில  
கவிதைகளின் மூலம் எண்ணால்  
புரிந்து கொள்ள முடிகிறது.  
தற்கொலைக்கான சமூகக் காரணம்  
மறைக்கப்பட்டு, அவை தனிப்பார்  
பிரச்சனையாய் காட்டப்படும் இந்த  
சமுதாய அமைப்புக்கள் தற்கொலை  
நிகழ்வுதந்தகான அடிப்படைக்  
காரணத்தை சமூகக்  
கண்ணொட்டத்துடன் விளங்கிக்  
கொள்வதன் மூலம் மாத்திரமே  
அவற்றின் பின்னணியிலுள்ள சமூகக்  
கொடுமைகளையும் சமூகக்  
காரணங்களையும் புரிந்து கொள்ள  
முடிவதோடு அந்திலைக்குள்ளாகும்  
நபர்களையும் புரிந்து கொள்ள  
முடியும்.

இறப்புகள் சுகஜமாகிப் போன  
யாழிப்பாண தழவில் இவரது  
மாணமும் அற்பமானதாகவே  
இருக்கும். போலியே நின்மெனக்  
காட்டும் சீழிந்த சமூகத்தின்  
அடக்குமுறைத் தளைகளைத்  
தகர்த்துக் கொண்டு சுதந்திரமாய்  
வாழத் துடித்த பெண்ணிலைவாதி;  
தனக்குள் பொதிந்திருக்கும் மனித  
நேயமிக்க உணர்வுகளை, சமூகம்  
பற்றிய தனது கருத்துக்களை  
நுட்பமான கவிதைகளை  
வெளிப்படுத்திய ஆனைமைக்க  
பெண்களி, தனது கவிதைகளையும்  
தீயிலிட்டு ஏரித்து விட்டே  
இறந்திருக்கிறார். தான் மாத்திரமல்ல  
தான் வாழ்ந்தற்கான  
அடையாளங்கள் கூட இந்த

சமுகத்தில் எஞ்சியிருக்க கூடாது  
எனும் வைராக்கியத்தில் அவர் தனது  
வாழ்வை முடித்துக்  
கொண்டிருக்கிறார்.

சிவரமணியின் மரணம் தனிநபர்  
பிரச்சனை என்பதைவிட  
சுதந்திரத்திற்கும்  
அடிமைதனத்திற்கும் இடையில்  
சமுகத்தில் நடைபெறும்  
போராட்டத்தின் வெளிப்பாடு  
என்றதான் அர்த்தப்படுகிறது.  
சிவரமணி போன்ற சுதந்திர  
சிந்தனையுள்ள பெண்களால்  
ஒழுக்குப் போன இந்த சமுகத்தை  
ஒரு கணம் தன்னும் சுதந்திரத்துக்  
கொள்ள முடியாது. அதேநோம்  
இத்தகைய பெண்களையே-  
தன்னுடன் ஒத்துப் போகாததால்  
சமுகம் குறிவைத்துத் தாக்குகிறது.  
சமுகத்தின்தாக்குதல்களைத்  
தூக்கமெனக் கொண்டு தமது  
சுதந்திர சிந்தனையை உயர்த்திப்  
பிடிப்பதே ஒவ்வொரு  
பெண்ணிலைவாதியினதும் கடமை.  
இங்கு சிவரமணிக்கும் சமுகத்திற்கும்  
நடந்த போராட்டத்தில் அவர்  
தோற்கவில்லை. தனது  
சுதந்திரத்தைப் பாதுகாத்துக்  
கொள்வதற்காக தன்னையே  
மாய்த்துக் கொள்வது சிறந்ததெனக்  
கண்டிருக்கிறார். சுதந்திர உணர்வும்  
அறிவும் ஆளுமையும் மிகக் கூரு  
பெண் தனது எண்ணைப்  
போராட்டங்களுக்கு மரணத்தில் தீர்வு  
தேடியிருக்கிறார் என்றால் அவரை  
இந்திலைக்கு கொண்டு சென்றது  
இந்த சமுகம்தான். உண்மையில்  
சிவரமணி தற்கொலை செய்து  
கொள்ளவில்லை. அவரை இந்த  
சமுகம் சாகடித்து விட்டது. தனது  
உணர்வுகளுக்கு வடிகால் தேடும்  
ஒரு சாதகமான அரசியல்  
சம்நிலையைக் கூட இந்த சமுகம்  
ஏற்படுத்தியிருக்கவில்லையாதலால்

அவரது உணர்வுகள் மரணத்தில்  
குவிவது அவாது நிலையில் தவிர்க்க  
முடியாததாகிறது.

ஒவ்வொரு மனிதனின்  
தற்கொலையும் தனிநபர்  
பிரச்சனையாகவே  
சித்தரிக்கப்படுகிறது. ஆனால்  
அவற்றின் பின் ஒரு சமூகப்  
பின்னணியே உள்ளது. ரஸ்யக் கவி  
மாயாகோவல்ஸ்கியின் தற்கொலைக்கு  
காதல் தோல்வியே காரணம் எனக்  
கூறப்படுகிறது. அது ஒரு காரணம்  
ஆனாலும் அன்றைய அரசியல்  
குழல், சமுகத் தொடர்பும் அரசியல்  
உறவும் கொண்ட அவரது மன  
உணர்வுகளை படிப்படியாக  
தற்கொலைக்குத் தயார்படுத்தி  
கொள்ளும் நிலைமையை அவருக்கு  
ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.  
இதுவே சிவரமணிக்கும் நடந்தது.  
சௌழிந்த சமூகம்; குருராமான  
அரசியல் குழல், இவற்றின் மத்தியில்  
சுதந்திரமான ஒரு பெண் தனது  
இருதலுக்காக போராடுவது...?  
சமுகத்திற்கும் தனக்கும் இடையில்  
நடக்கும் இனக்கம் நடந்துவே  
முடியாத இந்தப் போராட்டத்தின்  
மூலம் முடித்து விடலாம் என  
சிவரமணி கருதி விட்டார்.

மானிடத்தைக் கொலை செய்துவிட்ட  
சமுகத்தின் மீது அவர் நம்பிக்கை  
கொள்கிறார். இதை அவரது  
கவிதைகளில் காணலாம்.

என்னிடம்  
ஒரு துணைபுப் பிரசாத்தைப் போல  
நம்பிக்கையும் முடிவும் கொல்லத்தக்க  
வார் த்தைகள் இல்லை.  
இரவு,  
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்,  
நாளைக் காலையில் குரியன் உதிக்குமா  
எனபதில்கூட  
சுந்தைகம் கொண்டுள்ள என்னிடம்  
கனவுகள்  
தம் அர்த்தத்தை இழுத்தலை தான்.

## சிவரமணி

என்றும்,

"மனிதர் பற்றிய மனிதத்தின்  
அடிப்படையில்  
வாழ்வதையே மறந்தோம்"


என்பது

இன்றைய எமது  
கடைசிப் பிரகடனமாய்னாது.  
என்றும் தனது உணர்வுகளைக்  
கவிதை மூலம் வெளிப்படுத்தும்  
சிவரமணி இனியும் இத்தகைய  
சமூகத்தில் வாழ்வதில் அர்த்தமில்லை  
என்று தீர்மானிக்கிறார்.  
மானிடத்தை நேசித்த, சுதந்திரமாய்

வாழத் துடித்த ஒரு பெண்ணின்  
உணர்வுகளை நெரித்து அவரைப்  
பலிகொண்டதன் மூலம் இந்த சமூகம்  
அவமானத்தையும், கொலைப்  
பழியையும் கமந்து நிற்கிறது. இந்தப்  
பழிகாரச் சமூகத்தை தகர்த்து  
சுதந்திரமான ஒரு வாழ்வை  
ஒருவாக்குவதே சிவரமணிக்கும்  
அவர் போன்ற பெண்களுக்கும்  
செய்யக் கூடிய முதல்தரமான  
மனிதாய் அஞ்சலி.


ராஜனி

## ரக்டி 2:2



**எறிகிள்றுநிகள்  
கவர்க்குநிகள்**

புலம்பெயர்ந்தோர் இலக்கியம்



நிகழ்காலம்  
சோகங்களாலும்  
துன்பங்களாலும் நிரம்பி  
வழியும் போது,  
இடையிடையே கடந்த  
காலத்தின்  
மகிழ்ச்சிகரமான  
நாட்களை நினைவுக்  
கிடங்குகளிலிருந்து  
தேடியெடுத்து மீட்டு,  
சொற்ப நேரம் மனதை  
வேறு திசைப்படுத்தி  
மகிழ்ந்திருப்பது மனித  
வழைம். அவஸ்திரேவியத்  
தமிழ்ச் சகுசிகையான  
மரபில் "எஸ்.பொ" என்று  
நாமறிந்த  
எஸ்.பொன்னுத்துரை  
"நனவிடை தோய்தல்"  
என்னும் தலைப்பில்  
யாழ்ப்பாணத்தாரின்  
அநதக்கால வாழ்வு பற்றி

தொடர்ச்சியாக எழுதி  
வருகிறார். அன்றைய  
யாழ்ப்பாணத்தின்  
வாழ்க்கை முறையை  
அக்காலத்தில் நிலவிய  
பேச்க வழக்கிலேயே  
அவர் எழுதி வருவது  
வாசிப்பவர்களுக்கு  
நிறையவே கற்றுத்  
தருகிறது. "தீ" எழுதிய  
எஸ்.பொ.வின் எழுத்து  
நடைக்கு எப்போதும்  
துணிக்கல் அதிகம்.  
சொல்லும்போது,  
சொல்ல  
வேண்டியவற்றை  
"சொல்லுவமா?" என்ற  
தயக்கத்திற்கு  
இடமளிக்காமல்  
சொல்லுதல்  
எல்லோர்க்கும்

சாத்தியமாவதில்லை.  
எஸ்.பொ. வினால் அது  
முடிகிறது. அவருடைய  
வாழ்க்கையைத் திரும்பிப்  
பார்க்கிற பாணியிலதான்  
அநதக் கட்டுரை  
தொடர்கிறது. ஆனால்  
(ஒரு மரபு வாசகன  
குறிப்பிட்டது போல)  
அவரது கயசரிதையோ,  
கயபுராண மோ அல்ல.  
ஒரு சமுகத்தின் கதை.  
தனது வாழ்வினாடாக,  
தான் வாழ்ந்த சமுகத்தில்  
பார்த்ததை, மனதில்  
பதித்ததை  
மீட்டுவருகிறார்.

இது மாதிரியே  
இங்கிலாந்திலிருந்தில்  
வெளிவரும் பரிமலரில்  
எமது தேசத்தின்

## புலம்பெயர்ந்தோர் இலக்கியம்

பழம்பெரும்  
கல்விமாளான ஒறேற்றர்  
சுப்பிரமணியம் ஒரு  
பேட்டினினுடாக தனது  
அனுபவங்களைச்  
சொல்லியிருந்தார்.  
கல்விமீது (பல்வேறு  
காரணங்களால்)

அனவிலா ஆர்வம்  
கொண்டிருந்த  
யாழ்ப்பாணக் சமூகத்தில்  
ஆசிரியராகப் பணிபுரிந்த  
இவரின் அனுபவங்கள்  
அற்புதமானவை.  
கட்டாயமாக  
நூலுக்குவாக்கப்பட  
வேண்டியவை.

யூலை இதழிலிருந்து  
திரு.சி.சிவசேகரம்,  
பரிமலர் ஆசிரியர்  
குழுவில்  
இணை ந்துள்ளார்.

சுவிற்சர்லாந்துச்  
சுருகிசைகயான  
மனிதத்தில் (13)  
சிவசேகரம் எழுதிய  
"ஜோரோப்பியச்  
சுருகிசைகக்ஞம் தமிழ்  
விடுதலையும்" என்ற  
கட்டுரை அன்மையில்  
வெளிவந்த வந்த அவரது  
கட்டுரைகளில்  
முக்கியமானதொன்று.  
எமக்குப் பழக்கமில்லாத  
ஜனநாயகப்  
பண்பாட்டை, கருத்துப்  
பரிமாற்றங்களை,  
விவாதங்களை எவ்வாறு  
ஜோரோப்பியச் சுருகிசைகள்  
ஊக்குவிக்கலாம் என்பது  
பற்றி பல முக்கியமான  
கருத்துக்களை அதில்  
வெளியிட்டிருந்தார்.

மனிதத்திற்கு (தமிழக)ப்  
புதிய ஜனநாயகத்து  
நன்பர்கள் எழுதிய  
கடிதம் ஒன்றில் "அழத்து  
அகதிக்ஞக்கு  
உதவக்கூடிய  
நேர்மையான சக்திகள்  
என்று எமக்குத்  
தெரிந்தவரையில்  
யாருமில்லை.  
எல்லோரும் ஈழ  
அகதிகளை வைத்துப்  
பிழைப்பு நடாத்தும்  
ஒட்டுண்ணிகளாகவே  
உள்ளனர்." என்று  
குறிப்பிட்டிருந்தார்கள்.

ராசீவ் காந்தியின்  
கொலைக்குப் பிறகு  
தமிழ்நாட்டு நிலமை  
மாறிப்போனது எமக்குத்  
தெரியும். உலகத்  
தமிழினத் தலைவர்கள்,  
தமிழ்ச் சுடர்கள், தமிழ்த்  
தென்றல்கள் எல்லோரும்  
மெதுவாகப்  
பின்வாங்கியதும் தெரியும்.  
ஆனால் நமக்குத்  
தெரியாதது  
மெலிதானாலும்  
துணிவோடு எமக்காகாக  
இன்னும் குரல்  
கொடுக்கும் புதிய  
ஜனநாயகம், புதிய  
கலாச்சாரம், கேடயம்  
போன்ற பத்திரிகைகள்.  
தமிழக  
மக்களுக்குத்தான் நாம்  
எத்தனை சங்கடங்களைக்  
கொடுத்தோம்! எம்மை  
ஆதரித்தவர்கள் முகத்தில்  
கரியம் பூசினோம்.  
அரவணைத்தவர்கள்  
முகத்தில் காறி  
உழிப்புத்தோம்.

இத்தனைக்கும் பின்னும்  
எங்களுக்காக இரங்கும்  
இந்த தமிழ்நாட்டுக்  
சகோதரர்களுக்கு  
நாம்பட்ட நன்றிக்  
கடனை எப்படி, எப்போது  
தீர்க்கப் போகிறோம்?

தமிழ்நாட்டு  
எழுத்தாளர்களை நாம்  
அறிந்துள்ள அனவில்  
பத்தில் ஒரு பங்காயினும்  
எமது தேசத்து  
எழுத்தாளர்களை நாம்  
அறிந்திருக்கிறோமா?  
கு.பா.ரா, க.நா.ச.,  
புதுமைப்பித்தன் என்ற  
பெயர்களுடன் நன்கு  
பரிச்சயமான ஒரு  
எழுத்தாணிடம் போய்  
சிவத்திலிங்கத்தைதெ  
ரியுமா என்று கேட்டால்  
"யாரவர்? சுருட்டு  
வியாபாரியா?"  
என்றுதான் கேட்பான்.

பிரான்சிலிருந்து வரும்  
ஒசையில் அன்மையில்  
காலமான எழுத்துச்  
சிறுக்கை மூலர் என்று  
கருதப்படும்  
சிவத்திலிங்கத்தைப்பற்  
நி, எழுத்தின் இன்னொரு  
முக்கிய எழுத்தாளரான  
அகஸ்தீயர்  
குறிப்பொன்றை  
எழுதியிருந்தார்.  
எண்பது வருடங்களாக  
சிவத்திலிங்கத்தின்  
எழுத்துக்கள் நூல்வடிவம்  
பெராதது குறித்து  
அகஸ்தீயரின் ஆத்தரிம்  
முற்றிலும் நியாயமானது.  
எதைற்கெல்லாம்  
புத்தகம்

## புலம்பெயர்ந்தோர் இலக்கியம்

வெளியிடுகிறார்கள்;  
இந்த மாதிரி  
முயற்சிகளுக்கு யாரும்  
முன்வராமை மிகவும்  
மனவருத்ததற்குரியது.

ஒசையின் இந்த இதழில்  
புவனன்  
எழுதிய "ஆரோடு நோக்.."  
என்ற கோலமும்,  
சின்னரச்சியின் பக்கமும்  
கவனத்தை ஈர்த்தன.  
நடை, உடை, பாவனை  
மாறினாலும் நமது  
இனத்துக்கே உரித்தான  
கேவலங்கள் மட்டும்  
மறைந்துவிடாமல், நாம்  
எங்கே போனாலும்  
பாதுகாக்கப்பட்டு  
வருகிறது.  
தொலைபேசியில் (குரல்  
மாற்றி) தூாசனை  
பேசுவது எங்களின் தேசீய  
வியாதியாகிவிட்டது. தன்  
குழந்தைகள் ஆபிரிக்கக்  
குழந்தைகளுடன்  
சேராமல் பிரெஞ்சக்  
குழந்தைகளுடன்  
சேர்வதையிட்டுப்  
பெருமைப்படும் ஒரு  
ஈழத்தானின்  
மன்றிலையை என்னி  
அழுவதா சிரிப்பதா என்று  
தெரியவில்லை.

ஒவ்வொரு கோடையிலும்  
நோர்வேயில் கார்  
விபத்தில் சிக்குண்டு ஒரு  
ஈழத்தானாவது இறப்பது  
வழிமையென்றும்,  
அதற்குப் போதிய  
பயிற்சியின்மையே  
காரணம் என்றும்  
நோர்வேத் தமிழ்ச்  
சுர்சிகையான

சுவடுகளில்(செப்ரம்பர்)  
"நாட்டு நடப்புக்கள்"  
பகுதியில் "நடையர்"  
சொல்லியிருந்தார்.  
ஈழத்தான் மகாபுத்திசாலி!  
இலக்கையில் இருந்து  
விலைகொடுத்து  
வாங்கிய ஒட்டுனர்  
அனுமதிப் பத்திரத்தை  
நோர்வே  
"இலிசுக்வாயர்"களிடம்  
காட்டி அவர்களை  
இலகுவாக முட்டாளாக்கி  
விடுவான். ஆனால்  
மரணம்தான்  
ஈழத்தானை  
முட்டாளாக்கி விடுகிறது.  
இப்பிடியும் நாங்கள்  
சாகவேண்டுமா?

"எனது பதில்கள்" என்ற  
தொடரில் சமுத்தீரன்  
சுவடுகளில் பல்வேறு  
விடயங்களில் தனது  
கருத்துக்களைத்  
தெரிவித்து வருகிறார்.  
புலம்பெயர்ந்தோர்  
சுர்சிகைகள்  
தொடர்பான  
கேள்வியொன்றிற்கு  
பதிலளிக்கையில், "ஒரு  
வகையில் தமிழ்  
இலக்கிய, அரசியல்  
சேயற்பாடுகள்  
தற்காலிகமானவை  
என்றே என்னத்  
தோன்றுகிறது.  
இப்போது வெளிநாட்டுத்  
தமிழர் மத்தியில்  
(குறிப்பாக ஐரோப்பா)  
இயங்கும் சுர்சிகைகளை  
பத்திரிகைகளை  
வெளியிடுவோரிடமிருக்கு  
ம் தமிழ்மொழி ஆற்றல்,  
அரசியல் ஈடுபாடு

போன்ற அடிப்படைச்  
சொத்துக்கள் அடுத்த  
சந்ததியிடம் இருக்குமா  
என்பது சந்தேகம்" என்று  
குறிப்பிட்டுள்ளார்.  
உண்மைதான்!  
(தொடரும்)

**MARAPU**  
P.O.Box 232,  
Wantirna South,  
Victoria 3152,  
Australia

**SUVADUHAL**  
Herslebs Gt 43,  
0578 Oslo  
Norway

**OOSAI**  
5,Ruehermel,  
75018 Paris,  
France

**Manitham**  
postfach 12,  
3000 Bern  
Switzerland

**PANIMALAR**  
BCM Polaris,  
London WC 1N 3XX  
UK

## ரகுரூப மாத்திரங்கவின் யுதிய நாடகம்

சிங்கனத் தலைமையுடன் சமரசத் தீவு ஒன்று சாத்தியம் என்பதைக் கற்பனை செய்தால் அது பிரேமதாஸாவுடன் மட்டும்தான் சாத்தியம் என்பதும் ஒரு உண்மை.

ஆம்பிக்கப்பட்டபோது நாடகம் விறுவிறுப்பாகவே ஆரம்பித்தது. "இதோ பிரேமதாஸாவின் தலை உருளுகிறது" என்கிற ரீதியில் ஐக்கிய தேசியக்கட்சி அதிருப்தியாளார்களும் எதிர்க்கட்சியினரும் ஏற்படுத்திய பரபரப்பு உச்சக் கட்டத்தைப் பிடித்தது. ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் நாடகம் கலிப்பட்டத் தொடங்கியது.

பாரானுமன்றத்தில் கூக்கலும் குழப்பமுகாக சில நாட்கள் கழிந்தது தான் மிக்கம். இன்றுவரை திருராண்சிங்க பிரேமதாஸா நாட்டின் அதிச்தம சனாதிபதியாகவே இருந்து

வருகிறார். எதிர்ப்பாளர்களும் "கடவில் குத்ததாயிற்று; நீந்தித்தானே ஆகவேண்டும்" என்று நானுக்கொரு நமபிக்கையில்லாத் தாமானங்களுடன் அலைகிறார்கள்தான். இருந்தாலும் நாடகம் முடிந்து விட்டதாகவே தெரிகிறது.

பிரேமதாஸாவைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு திமிரென எடுக்கப்பட்ட முயற்சிகளின் பின்னால் புண்ணிய பாரதம் இருப்பதாகப் பரவலாக கருதப்படுகிறது. ஆனால் அதே புண்ணிய பாரதம்தான் பிரேமதாஸாவையும் இன்னொருவகையில் காப்பாற்றி யிருக்கிறது." எதிரிகள் இந்தியாவின் கைக்கூவிகள்" என்ற துரும்புச் சீட்டைப் பிரேமதாஸா வெகு நூட்பத்துடன் பயன்படுத்தி எதிரிகளைத் தற்காலிகமாவேனும் முறியடித்திருக்கிறார். "தமிழ் விடுதலைப் புலிகளுக்கு" ஆயுதம் வழங்கினார், "ராசீவ் காந்தி கொலையின் பின்னணியில் இருக்கிறார்" என்று பெரிய பெரிய குற்றச் சாட்டுக்களையெல்லாம் எதிரிகள் அவர்மீது வைத்த போதும், பிரேமதாஸாவின் "இந்திய விரோதப்போக்" கினால் கவரப்பட்ட சாதாரண சிங்கன மக்களிடமும், பெரும்பாலான வெகுஜனப் பத்திரிகைகளிடமும் அவை பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக "பிரேமதாஸா புலிகளுக்கு வழங்கிய ஆயுதங்களினாலேயே இன்று எமது வீரசிங்கள் இராணுவம் கொல்லப்படுகின்றது" என்ற பிரச்சாரம் மக்களையும், இராணுவத்தையும் சீர்றமடைய வைக்கும் என்ற எதிர்ப்பாளர்களின் நம்பிக்கை ஆக்கரியப் படக்கூடிய விதத்தில் கிடைத்தந்து போனது. "அந்தக் காலத்திற்கு அவசியமான போராட்டத் தந்திராம்" என்று பிரேமதாஸா அளித்த

விளக்கத்தை இராணுவமும், மக்களும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. "ஸரான்-ஸராக் யுத்தத்தில் அமரிக்கா ஸராக்கிற்கு வழங்கிய ஆயுதங்களால்தான் பல அமெரிக்கப் போர்வீரர்கள் மாண்டார்கள். ஆனால் அதற்காக ரீகணன் எவரும் குற்றஞ் சாட்டவில்லையே! ஏன் மிக அருகில் வருவோமே! இந்தியா புவிக்குக்கு வழங்கிய ஆயுதங்களினால் ஆயிரக் கணக்கான இந்திய (அமைப்படை) இராணுவம் இருந்த போது, தீவிர வலதுசாரிகளான பாரதீய ஜனதாக்கட்சி கூட காங்கிரஸைக் குற்றம் சாட்டவில்லையே! பிரேமதாஸாவைக் குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இந்தக் குற்றக் காட்டை வைத்தவர்களில் ஒருவர் (வலித் துத்துவத்துமத்து) அன்று மிகுந்த செல்வாக்குமிக்க அமைச்சரா யிருந்தபோது புவிக்களை அழிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்திற்கு உதவி வழங்குவது தொடர்பாக அதன் தலைவர் தலைவர் திரு. உ. மா மகேஸ்வரராஜன் ஜென் வாவில் நடத்திய பேச்சுவார்த்தையை எப்படி மறந்துபோனார்?" என்ற கருத்தில் எதிர்ப்பாளர்களைச் சாடியது. தமிழர்களைக் கொல்ல தமிழர்களுக்கு வழங்கிய ஆயுதம் தங்களுக்கெதிராகவும் திரும்புவது தவிர்க்க முடியாத ஒரு விடயம் என்று இராணுவமும் புரிந்து கொண்டது. "மதில்மேல் பூணைகளாக" இருந்தவர்கள் இன்னும் பிரேமதாஸாவின் கை ஒங்கியிருப்பதை அறிந்ததும் பிரேமதாஸாவின் பிண்ணால் தீண்டார்கள். எதிர்ப்பாளர்கள் வெகுவாக நம்பியிருந்த மூல்லீல் காங்கிரஸ் கடைசிநேரத்தில் காலை வாரியது. சதியின் நாயகர்களில் ஒருவர் என்று கருதப்பட்ட சபாநாயகர் முகமீட் அணிமாறிக் கொண்டார். ஈற்றில் வென்றது பிரேமதாஸா!

ஜே.ஆரின் அரசில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவர்களாக விளங்கிய வலித்தும் காமினியும் பிரேமதாஸாவினால் நீண்டகாலமாக ஓரங் கட்டப்பட்டு வந்தார்கள். மெல்ல மெல்லத் தாங்கள் அரசியலில் இருந்தே மறைக்கப் பட்டு விடுவோமென்ற அச்சத்திலேயே இன்று இவர்கள் "ஜன நாயகத்துக்காகப் போர்க்கொடி" தூக்கியிருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அயோக்கியத்தனங்கள் பிரேமதாஸாவின் அரசியல் அயோக்கியத்தனங்களுக்குக் கொஞ்சமும் குறைவானதல்ல. ஈழமக்களைப் பொறுத்தவரை காயினி, வலித் தன்றதும் ஏரிந்த யாழ் நூல்நிலையமும், நெடுந்தவி "குழுதினி"ப் பட்டகுப் படுகொலையும்தான் உடனடியாக நினைவிற்கு வரும். இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் இவர்களின் இனவாதக் சிந்தனையில் எதுவித மாற்றமுமில்லை. "வடக்கில் பிரபாகாரா னும் தெற்கில் பாஸ்கரவிங்கமும் ஆட்சி நடாத்துகிறார்கள்" என்று இனவாதத்தைக் கக்கும் அத்துவத் முதலி, அன்மையில் "இந்து" ராமுக்கு அளித்த பேட்டியில் "சமஸ்தி", "கயநிர்ணய உரிமை" என்ற சொற்களே குழப்பத்தைத் தருவதாக குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் "சிங்களப் பேரினவாதத்தை" எங்கே முழுதாகக் குத்தகை எடுத்துகிடுவார்களோ என்று பயந்து போன பிரேமதாஸ் "நான் அவர்களை விடச் சிறப்பான வீரசிங்களவன்! இதோ பாருங்கள் எவ்வளவு குண்டுகளைத் தமிழர்களின் தலையில் வீக்கிறேன்" என்று யுத்தத்தை முடுக்கிவிட்டு ஈழத்தைத் துவக்கம் செய்து வருகிறார். இவர்களில் எந்தக் கிராதகர்கள் பதவிக்கு வந்தாலும் எங்கள் தலையில் குண்டுகள் சொரிந்து கொண்டே யிருக்கும் என்பது நிச்சயம்.

## இவங்கை - இந்தியா - ஈழம்

**திருமலையில் அகதிகள் மனக்  
ருடியமர்த்தப் படுவார்கள் என்ற  
அறிவிப்பும், இலங்கை இந்திய  
ஒப்பந்தத்தின் சூத்திரதாரிகளில்  
ஒருவரான டக்ஸித் வெளிவிவகார  
அமைச்சின் செயலாளராய்  
நியமிக்கப்பட்டதும் இந்தியா  
தனது விழுக்கங்களை வருக்க  
ஆரம்பித்து விட்டது என்பதையே  
காட்டுகின்றன.**

ஆனால் சிங்களத் தலைமையுடன்  
சமரசத் தீர்வு ஒன்று சாத்தியம்  
என்பதைக் கற்றன செய்தால் அது  
பிரேமதாஸாவடன் மட்டும் தான்  
சாத்தியம் என்பதும் ஒரு உண்மை.  
ஈழத்தில் விடுதலைப் புலிகள்  
அழிக்கப்பட்ட மறுகணத்தில்  
இந்தியாவின் நேரடித் தலையீடு  
ஆரம்பமாகும் என்பதை பிரேமதாஸா  
நன்குணர்ந் திருக்கிறார். இந்தியத்  
தலையீடு என்பது தனக்கு முடிவு  
கட்டும் ஒன்றாகவே இம்முறை  
அமையும் என்பதும் அவருக்குத்  
தெரியும். எனவே இந்தியத்  
தலையீட்டைத் தவிர்க்க  
வேண்டுமானால் புலிகளுடன் பேச்சு  
வார்த்தைக்கு போவதைத் தவிர வேறு  
வழியில்லை என்பதுதான்.  
பிரேமதாஸரவின் தெரிவாக இருந்தது.  
ஆனால் லவித் காமினி குழுவினரின்  
பிரச்சாரத்தை முறியடிக்கவும்,  
இராணுவத்தைத் திருப்திப் படுத்தவும்  
யுத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய  
கட்டாயத்தினால் "இரு தலைக்  
கொள்ளி ஏறும்பின்" நீலைமைக்குத்  
தள்ளப் பட்டிருக்கிறார்.

புதுடெல்வி "சுவத் புளோக்"கில்  
குளிருட்டப்பட்ட அறையில் இருந்தபடி  
அயல்நாடுகளில் நெருப்பு  
வைப்பதெப்படி என்று திட்டம் தீட்டும்  
இந்திய இராஜதந்திரிகள் புதிதாக ஒரு  
முக்கிய பாடமொன்றைக்

கற்றிருக்கிறார்கள். அயல்நாடுகளுக்கு  
நெருப்பு வைக்கும் போது  
சிலவேளைகளில் தங்களின்  
கைகளையும் கட்டுக்கொள்ள  
வேண்டும் என்று அமைதிப்படை  
விவகாரத்தில் கற்றுக் கொண்டவர்கள்,  
அந்த நெருப்பானது சில வேளை  
தங்கள் நாட்டிற்கும் பாவக்கூடும் என்று  
ராசீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு  
உணர்ந் திருக்கிறார்கள்.

**முன்னர் இந்திய  
ராதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்  
கொள்கையாகவே ஈழப்பிரச்சினை  
கையானப் பட்டு வந்தது.  
இப்போது இந்தியாவைக்  
காப்பாற்றுவதற்கும்,  
தமிழ்நாட்டிலிருந்து  
போராளிகளையும், அகதிகளையும்  
அப்புறப் படுத்துவதற்கும் ஈழப்  
பிரச்சினைக்கு ஒரு தீர்வான்றை  
காணவேண்டும் என்ற நோக்கம்  
ஞதனமை பெற்று வருகிறது**

தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகள்  
தலைதூக்கிவிடும் என்ற அச்சம்  
முன்னொருபோதுமில்லாதவாறு  
இவர்களிடையே அதிகரித்து வருகிறது.  
இவங்கையில் ஈழப்பிரச்சினை  
தீரும்வரை தமிழ் நாட்டிலும் இந்த  
ஆப்தது இருந்தே தீரும் என்று கருத்த  
தொடங்கியுள்ளார்கள். முன்னர் இந்திய  
ராதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்  
கொள்கையாகவே ஈழப்பிரச்சினை  
கையானப் பட்டு வந்தது. இப்போது  
இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும்,  
தமிழ்நாட்டிலிருந்து போராளிகளையும்,  
அகதிகளையும் அப்புறப்  
படுத்துவதற்கும் ஈழப் பிரச்சினைக்கு  
ஒரு தீர்வான்றை காணவேண்டும்  
என்ற நோக்கம் முதன்மை பெற்று  
வருகிறது. ஆனால் புலிகளைப்  
மழிவாங்க வேண்டும் என்ற நோக்கமும்

இந்திய அரசிற்கு இருப்பதனால் "ஒரு கலவில் இரு மாங்காய்களை" வீழ்த்தக் கந்தரப்பத்துக்காக காத்திருப்பதாகவே அவதானிகள் கருதுகிறார்கள்.

புலிகளின் தமிழகத் தொடர்புகளை முற்றாக அறுத்து, பாக்கு நீரிணையில் கவனத்தை அதிகரித்து புலிகளின் ஆயதக் கிடைப்பனவை முறியடிப்பதன் மூலம் இலங்கை இராணுவத்தை உற்சாகப்படுத்தி, இலங்கை இராணுவம் கணிசமான அளவிற்கு புலிகளை முறியடித்த பின் "தமிழ் மக்கள் நவன் காக்க" உள்ளே நூழைவதுதான் இந்தியாவின் தற்போதய நடந்திருக்கிறது.

"உள்ளே நூழைவது" ராசீவ் பாணியில் "அமைதிப் படை வடிவத்தில் இருக்காது என்றே எதிர்பார்க்கப் படுகிறது. திருமலையில் அகதிகள் மீனக் குடும்பர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் குத்திரதாரிகளில் ஒருவரான டிக்கித் வெளிவிவகார அமைச்சின் செயலாளராய் நியமிக்கப்பட்டதும் இந்தியா தனது வியுகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது என்பதையே காட்டுகின்றன.

**இலங்கை அரசு ஈழத்தில் நடந்திவரும் படுகொலைகள் தொடர்பாக இந்திய அரசும், தமிழகமும் காட்டும் மீண்டும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியா காட்டிய பசுகைகளை கருத வேண்டியிருக்கிறது.**

ராசீவ் காந்தி நிர்வாகம் ஈழம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும்போது அது தொடர்பாக தமிழ்நாட்டில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.

ஆனால் இன்று தமிழக நிலைமை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. ஈழத்தில் என்ன நடந்தாலும் ஏனென்று கேட்பதற்குக் கூட "அன்னை பராசுக்தியின் கடாட்சம் கிட்டிய" தமிழகத்தில் ஒருவரும் மில்லை. இது இந்திய இராஜ தந்திரிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இலங்கை அரசு ஈழத்தில் நடந்திவரும் படுகொலைகள் தொடர்பாக இந்திய அரசும், தமிழகமும் காட்டும் மீண்டும் தொடர்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியா காட்டிய "பசுகைக் கொடி"யாகவே கருத வேண்டியிருக்கிறது.

ஈழத்தின் பரிதாபம் தொடர்கிறது. இராணுவத்தின் முற்றுகையும், பொருளாதாரத் தடையும் மக்களைச் சொல்லொண்டுத் துன்பத்திலாய்த்தி யிருக்கிறது. ஈழத்தின் தலைவிதியைத் தங்கள் கைகளில் கொண்டு திரிகின்ற விடுதலைப் புலிகளோ, ஏனைய இயக்கங்கள், முஸ்லீம் மக்கள், சிங்கள மக்கள், இலங்கை, இந்தியா என்று எல்லாரையும் வரிசையாக விரோதிப்பதையே தங்களின் இராஜதந்திரம் என்று கருதுகிறார்கள். இப்படி எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு எப்படி நாம் ஈழத்தைப் பெறப்போகிறோம் என்று கேட்கும் ஒரு ஈழத் தமிழனுக்கு, தமிழ்மீத மக்களின் போராட்டத்தை வழி நடந்துபவர்கள் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

அந்தக் காலத்தில் நடந்ததாகக் கேள்விப்பட்ட அற்புதங்கள் ஏன் இப்போது நிகழ்வதில்லை? அப்படியேதும் நிகழ்ந்தாலேயொழிய ஈழத்தின் சோகத்துக்கு ஒரு முடிவு விரைவில் கிட்டுவதாயில்லை.

**பசுவுர் க.பின்னை**

## சக்தி

கலை, இலக்கிய, சமூக விஞ்ஞானக் காலாண்டிதழ்

கலை இலக்கிய சமூக விஞ்ஞானம் சார்ந்த ஆக்கங்களை உங்களிடமிருந்து சக்தி எதிர்பார்க்கிறான். ஆக்கங்கள் சிறுக்கதைகளாகவோ தொடர்க்கதைகளாகவோ கவிதைகளாகவோ கட்டுரைகளாகவோ சிறு துணுக்குகளாகவோ அமையலாம். பிரகரமாகும் ஆக்கங்களுக்கு அவற்றின் படைப்பாளிகளே பொறுப்பாளிகளாவார். பிரகரமாகாத ஆக்கங்களைத் திரும்பப் பெறவிரும்புவோர் கய விலாசமிடப்பட்ட அஞ்சலுறை ஒன்றினை (நோர்வேயாயின் உரிய முத்திரையுடன்) தயவுடன் இணையுங்கள்.

**SAKTI, P.O.Boks 99 Oppsal,  
0619 Oslo 6,  
NORWAY.**

தபாற் கணக்கு இலக்கம் : 0824 0 38 36 76



ஆண்டுச் சந்தர் வீரம்

இலங்கை : இலவசம்

ஸ்காந்டினேவியா : NKr 100

ஏற்றையநாடுகள் : US\$ 20.

# மாக்கினிக்குஞ்சு



AKKINI KUNCHU,  
Priya Publication,  
P.O.Box 470,  
Moorabbin, VIC - 3189,  
AUSTRALIA

# புதிய கலாச்சாரம்



R.Seenivasan,  
45, Chenkunram Saafai,  
Villivakkam,  
Madras 600049  
SOUTH INDIA

# புதுமை



PUTUMAI  
Mainzer Landstr. 147,  
6000 Frankfurt,  
GERMANY